

உ
கடவுளை.

உறையூர்

முத்துவீருபாத்தியாயர்
செய்த

முத்துவீரியம்

மூலமும் - உரையும்.

ம-ந-ந-ஸ்ரீ.

பு. உத்தண்டமுதலியாரவர்கள்

கேட்டுக்கொண்டதனால்;

ம-ந-ந-ஸ்ரீ.

திரு.பசுபதிசுவயோகி

யவர்கள்

த. தெண்ணாமூர்த்தியாசாரி

யவர்கள்

தி. இராசமேஸ்திரியவர்கள்

இம்மூவருதவியைக்கொண்டு;

திரு - சுப்பராயதேசிகரவர்களது


கல்விப்பிரவாகவச்சுக்கடத்தில்

பதிக்கப்பட்டது.

இவ்வச்சுக்கடத்துத்தலைவர்

திரு - பச்சையப்பெருமாள் நாயகர்.

கச்சுஉரு அக்டோபர்மீ 1866.



உ
விளம்பரம்.

இப்போது-பதித்துக்கொண்டிருக்கிற புத்தகங்கள்.

- பசுபதிவருக்கமலை *
- பஞ்சகாவியங்களுள் - சூடாமணி *
- சூர்மபுராணம். *
- உரையறிநன்னூல் *
- வீரசோழியம் *
- இராமாயணச்சுருக்கம் *



சூள, அவதானம்பாப்பையர்வீதி, கடிவது நம்பர்வீடு.

௨.

சிறப்புப்பாயிரம்.

திருரெல்வேலி

திருப்பாற்கடஞ்சங்கவிராயரியந்தியது.

உலகமுயப்பக்கடன்முக்கட்டாங்குப்	*
பகல்கான்றெழுதருபல்திர்ப்பரிதி	*
யொளிகெடவொளிருமவிர்வனக்குரிசில்...	*
கழற்கடிக்கமலம்பழிச்சியவன்பின	*
னாழினுமுலவாமேழிக்கொடியினன்	*
வாலதிவினர்புகழ்வேலூர்க்கிறைறவன்	*
முத்துக்கிருட்டினன்மொழிந்தனஞ்சு	*
வடவேங்கடந்தென்குமரியாயிடைத்தமிழ்	*
கூறுநல்வலகத்திற்கூறுமுந்நூல்வழி	*
முத்துவீரியமெனத்தற்பெயர்நிதி	*
வகுத்தனனுறந்நைவாழிய	*
முத்துவீரமாமுனிவெனன்பவனே	*



உ

திருச்சிற்றம்பலம்.

மு த் து வீ ரி ய ம் .



நா ன் கா வ து

யா ப் ப தி கா ர ம்

• மூலமும்-உரையும்.



க - வ து - உ ரு ப் பி ய ல் .

யாப்பதிகார மென்பது யாப்பினததிகாரத்தையுடையதென அன்மொழித்தொகையாப்ப் படலத்திற்குக் காரணக்குறியாயிற்று. யாப்பென்பது - வெண்பா-ஆசிரியப்பா - கலிப்பா - வஞ்சிப்பா - மருட்பா எனக்கூறப்பட்டவைகளாம்.

அதிகாரமென்பது - அதிகரித்தல்.

இந்நூல்

உறுப்பியலும் செய்யுளியலும் ஒழிபியலும்-எனமூவகைப்பரும். இவற்றுள் - இவ்வியல்-அசையும்- சீரும்- தளையும்- அடியும்- தொடையும் ஆகிய ஐந்துறுப்பினையும் உணர்த்திற்றநலால் உறுப்பியலென்னும்பெயர்த்து.

சூத்திரம்.

காப்பிலக்கணக்காரணனடிவணங்கி *

யாப்பிலக்கணத்தையறைகுவன்யானே..... *

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் தற்சிறப்புப்பாயிரம் உணர்த்துதனுதலிற்று.

என்னை

தெய்வவணக்கமுஞ்செயப்படுபொருளு... .. *

மெய்தவுரைப்பதுதற்சிறப்பாகும்-என்றாகலின் *

(இதன்பொழிப்புரை)

காப்பிலக்கணம் - அறைகுவன்யானே.

தேகமுழுமேயுந் தழும்புற வெண்பொடியணிந்தருள் காச
ணகர்த்தாவாகியசிவபெருமானது திருவடியைவணங்கிச் செய்யு
ளிலக்கணத்தை யான் கூறுவேனென்றவாறு.

என்னை

பொழிப்பெனப்படுவது பொருந்தியபொருளைப் *
பிண்டமாகக்கொண்டுரைப்பதுவே-என்றராகலின்..*
ஈண்டுக்கடவுள்வணக்கங்கூறியதென்னையெனின்.

எல்லாம் வல்லகடவுளைவணங்கலால் தானெடுத்த நூலினிது
முடியுமென்பதுகருதியென்க. (க)

அசைவருமாறு.

நெடில்குறிதனியா நின்றமொற்றடுத்து.....*
உடைபெறுநேரசைநால்வகையானே *

(இதன்பொருள்.)

நெடில் - தனியா நின்றும் ... நெட்டெழுத்துத் தனித்தும்
குறில் - தனியா நின்றும் ... குற்றெழுத்துத் தனித்தும்
ஒற்றடுத்தும் { நெட்டெழுத்தொற்றடுத்தும்
குற்றெழுத் தொற்றடுத்தும்
நேரசை நேரசையானது.

நால்வகையானடைபெறும் - நான்குவகையானிகழுமென்க.

(உதாரணம்.)

போதுசாந்தம்பொற்பவேந்தி... ..*

யாதிநாதற்சேர்வோர்*

சோதிவானந்துணுவோரோ... ..*

இதனுள்.

போ - என - நெட்டெழுத்துத்தனித்தும்

து - என - குற்றெழுத்துத் தனித்தும்

சாம் - என நெட்டெழுத்தொற்றடுத்தும்
தம் - என குற்றெழுத் தொற்றடுத்தும்.

நேரசை - நான்காய்வந்தமைகாண்க. (உ)

குறிலிணைகுறியெடி றணித்துமொற்றடுத்து *
நெறியெயினுண்காய்வருநிராயசையே *

(இதன்பொருள்.)

குறிலிணைதனித்தும் குறிலிணைந்துதனித்தும் *
குறியெடில்தனித்தும் ... குறியெடிலிணைந்துதனித்தும் *
ஒற்றடுத்தும். { குறிலிணைந்தொற்றடுத்தும் *
குறியெடிலிணைந்தொற்றடுத்தும் *
நிராயசை நிராயசையானது.

நெறியெயினுண்காய்வரும் - நான்காய்முறையே வருமென்க *

(உதாரணம்.)

அணிநிழலசேர்கமர்ந்தருணெறிநடாத்திய..... *
மணிசுகழவிரொளிவரதனைப் *
பணிபவர்பவநனிபரிசறுப்பவளோ *

இதனுள்.

அணி - என குறிலிணைந்துதனித்தும் *
அசோ - என குறியெடிலிணைந்துதனித்தும் *
நிழல் - என குறிலிணைந்தொற்றடுத்தும் *
நடாத் - என குறியெடிலிணைந்தொற்றடுத்தும் *

நிராயசை நான்காய் வந்தமைகாண்க. (ஈ)

என்னை

குறிலேநெடிலேகுறிலிணையெனைக்குறியெடிலே *
நெறியேவரினுநிரந்தொற்றடிப்பினுநேர்நிராயென *
றறிவேய்புரையுமென்றோளியுகாரணமழிவெள்வேல் *
வெறியேசுறநிறம்விண்டோய்விளாமென்றுவேண்டுவளோ.

என்றாசலின்.

அசைமுற்றும்.

சீர் வ ரு ம ா று .

நேர்நேர் தேமாநிணாநேர்புளிமா *
 நிணாநிணாகருவிளநேர்நிணாகூவிள *
 மாசுநாற்சீருமகவற்குரிய... .. *

(இதன்பொருள்.)

நேர்நேர்..... நேரசையுநேரசையுந்கூடினூல்
 தேமா தேமாவெனவும்
 நிணாநேர்.....நிணாயசையு நேரசையுந் கூடினூல்
 புளிமாபுளிமாவெனவும்
 நிணாநிணாநிணாயசையுநிணாயசையுந்கூடினூல்
 கருவிளம் கருவிளமெனவும்
 நேர்நிணா நேரசையுநிணாயசையுந்கூடினூல்
 கூவிளம்கூவிளமெனவும் பெயர்பெறும்
 ஆகுநாற்சீரும் - இரண்டசையானாகிய நான்குசீரும்
 அகவற்குரிய ... ஆசிரியப்பாவிற் குரியவாமென்க.

(உதாரணம்.)

குன்றக்குறவன்காதன்மடமகள் *
 வரையர்மகளிசாப்புசாயல... .. *
 னையளரும்பியமுலையள் *
 செய்வாயினண்மார்பினள்சுணங்கே *

(இதனுள்.)

குன் -றக் - என தேமாவும்*
 குற -வன் - என புளிமாவும்*
 மட- மகள் - என கருவிளமும்
 சா-யலள் - எனகூவிளமும்*

வந்தமைதான்க. (ச)

இயற்சீரிறுதிநேரொய்திக்காயென *
 வெழுதல்வெண்பாக்குரியவாமெனலே... .. *

(இதன்பொருள்.)

இயற்சீர் - ஆசிரியப்பாவிற்குரியசீராகிய - தேமா - புளிமா
 கருவிளம் - கூவிளமாகிய நான்குசீரினது,

யாப்பு.

நாளு

மகிழுமகிழ்துஉங்குரன் *
புகழ்தலாபுபெருவண்மைபனே... .. *

இதனுள்.

பூந் = தா = மரை = என = தேமாங்கனியும் *
வினேக்-கம் = பலை = என = புளிமாங்கனியும் *
வள = வய = லிடை = என = கருவிளங்கனியும் *
தேம் = புன = லிடை = என = கூவிளங்கனியும் *
வந்தமைகாண்க. (சு)

ஓரசைநின்றுஞ்சீராகும்மே.*

இதன்பொருள்.

ஓரசைநின்றும் நேரசை தனித்துநின்று-நாள் = எ-ம்
நிராயசைதனித்துநின்று-மலர்-எ-ம்
சீராகும் சீராகுமென்க *

உதாரணம்.

பாலொடுதேன்கலந்தற்றேபனிமொழி *

வாலெயிறுநியநீர் *

இதனுள் = நீர் = என = நாளும்

நன்றறிவாரிற்கயவர் திருவுடையர் *

நெஞ்சத்தவலமில்ர் *

இதனுள் = இலர் = என = மலரும்

வந்தமைகாண்க. (ஏ)

என்னை,

தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவந் *

காமாங்கடைகாயடையின் வெண்பாவிற்கந்தங்கனியா *

வாமாண்கலையல்குண்மாதேவருபவஞ்சிக்குரிச்சீர் *

நாமாண்புரைத்தவசைச்சீர்க்குதாரணநாண்மலரோ *

என்றாகலின்.

தண்ணிழறண்பூநறும்பூநறுநிழ *

லெய்திவரற்பொதுவென்மனூர்புலவர் *

உறுப்பியல்.

இதன்பொருள்.

தண்ணிழலெய்தி } ஆசிரியப்பாவிற்சூரிய- நான்குசீரினதிறு
தியிலும் - தண்ணிழலடைந்து *

தேமாந் தண்ணிழல் ... புளிமாந்தண்ணிழல் } எனவும்
கருவிளந்தண்ணிழல் ... கூவிளந்தண்ணிழல் }

தண்பூவெய்தி தண்பூவடைந்து
தேமாந் தண்பூ ... புளிமாந்தண்பூ... .. } எனவும்
கருவிளந்தண்பூ ... கூவிளந்தண்பூ... .. }

நறும்பூவெய்தி ... நறும்பூவடைந்து
தேமா நறும்பூ ... புளிமாநறும்பூ... .. } எனவும்
கருவிளநறும்பூ ... கூவிளநறும்பூ... .. }

நறுநிழலெய்தி நறுநிழலடைந்து
தேமா நறுநிழல் புளிமாநறுநிழல்... .. } எனவும்
கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்... .. }

வரல் நான்கசையான்வருகிறபதினாறுசீரும்
பொது பொதுச்சீராகுமென்க.

உதாரணம்.

அள்ளற்பள்ளத் - தகன்சோண்டி *

வேங்கைவாயில்-வியன்குன்றாரன் *

இதனுள்.

அள் - ளற் - பள் - ளத் - ளன - தேமாந் தண்பூவும்*

அகன் - சோ - ண்ட - டி - என - புளிமாந்தண்பூவும்*

வந்தமைகாண்க. பிறவும்வந்துழிக்காண்க. (அ)

என்னை

தண்ணிழறண்பூநறும்பூநறுநிழறந்துறழ்ந்தா ... *

லெண்ணிருநாலசைச்சீர்வந்தருகுமினிபவற்றுட் ... *

கண்ணியபூவினங்காய்ச்சீரனையகனியொடொக்கு ... *

மொண்ணிழற்சீரசைச்சீரியற்சீரொக்குமொண்டனக்கே *

என்றாகலின்.

சீர்முற்றும்.

தலைவருமாறு.

காய்முன்னேனோவெண்சீர்வெண்டளை *
 மாமுண்ணிராயும்விளமுன்னேரு *
 மியற்சீர்வெண்டளையென்மனூர்புலவர் *

இதன்பொருள்.

காய்முன் - நேர் காய்க்குமுன்னர்நேரசைவரின்
 வெண்சீர்வெண்டளை... .. வெண்சீர்வெண்டளையாகும்
 மாமுன் - நிராயும்... .. மாவிற்சுமுன்னர்நிராயசையும்
 விளமுன் - நேரும்... .. விளத்திற்குமுன்னர்நேரசையும்வரின்
 இயற்சீர்வெண்டளை... .. இயற்சீர்வெண்டளையாகும்

(உதாரணம்.)

பால்போலுமின்சொற்பவளம்போற்செந்துவர்வாய்ச். *
 சேல்போற்பிறமுந்திருநெடுங்கண் - மேலாம்... .. *
 புயல்போற்கொடைக்கைப்புனடைக்கொல்லி *
 யயல்போலும்வாழ்வதவர் *
 *
 *

இதனுள்.

பால்போலும் - இன்சொல்-என-வெண்சீர் வெண்டளையும்
 இன்சொல் - பவளம்- போல்-என,இயற்சீர் வெண்டளையும்
 வந்தமைகாண்க. (கூ)

மாமுன்னேர்நேரொன்றியவகவற் *
 நளையாம்விளமுண்ணிராயொன்றிய *
 வகவற்றளையாமாயுங்காலே *

(இதன்பொருள்.)

மாமுன்-நேர்-மாவிற்சு முன்னர்-நேரசைவரின்,
 நேரொன்றியவகவற்றளையாம்- நேரொன்றியவாசிரியத்தளையாகு
 விளமுன்-நிரா-விளத்திற்கு முன்னர்-நிராயசைவரின், [ம்.
 நிராயொன்றியவகவற்றளையாம் - நிராயொன்றியவாசிரியத்தளை
 (உதாரணம்.) [யார்கும்.

உள்ளார்கொல்லோதொழிமுள்ளுடை *
 யலங்குகொலை யுந்திண்கிலம்பிபொதுசெங்காய்... *

துகில்பொதிபவளமேய்ச்சு*
மகில்படுசள்ளியங்காடி-றந்தோரோ*

(இதனுள்.)

உள்ளார் - கொல்லோ - என - நேரொன்றிய வாசிரியத்தனையும் *
துகில்பொதி - பவளமேய்ச்சும்-என்-நிராயொன்றியவாசிரியத்த
னையும்.

வந்தமைகாண்க. (ய)

கனிமுன்னேரொன்றி தவஞ்சித்தனை *
யொன்றியதனை நிராவரிஞ்சும்மே *

(இதன்பொருள்.)

கனிமுன் - நேர் - கலிக்குமுன்னர் - நேரசைவரின் ... *
ஒன்றி தவஞ்சித்தனை - ஒன்றி தவஞ்சித்தனையாகும்*
கனிமுன் - நிராவரின் - கலிக்குமுன்னர்-நிராயசைவரின் ..
ஒன்றியதனை - ஒன்றியவஞ்சித்தனையாகும்*

(உதாரணம்.)

மந்தாநில மருங்கசைப்ப*
வெண்சாமரை புடைபெயர்தரசி*
செந்தாமரை நாண்மலர்மிசை*

(எனவாட்சு.)

இனிதினொதுங்கியவிறைவனை*
மனமொழிமெய்சளில் வணங்குதுமகிந்நே. *

இதனுள்.

மந்தாநிலம் - மருங்கசைப்ப - என - ஒன்றியவஞ்சித்தனையும் *
செந்தாமரை-நாண்மலர்மிசை-என- ஒன்றி தவஞ்சித்தனையும் *

வந்தமைகாண்க. (யக)

காய்முன்னிராவரி ற்கலித்தனையாகும் ... *

(இதன்பொருள்.)

காய்முன் - நிராவரின் - காய்க்குமுன்னர் நிராயசைவரின்
கலித்தனையாகும் கலித்தனையாகும்

(உதாரணம்.)

செல்வப்போர்க்கககண்ணன்செயிர்த்தெறிந் தசினவாளி*
முல்லைத்தார்மறமன்னர்முடித்தலையமுருக்கிப்போ ... *
யெல்லைநீர்வியன்கொண்முவிடைநுழையுமதியம்போன்.*
மல்லலோங்கெழில்யானைமருமம்பாய்ந்தொளித்ததே ... *

இதனுள்.

செல்வப்போர்-கதக்கண்ணன்-என-கலித்தளை வந்தடைகாண்க,
(யஉ)

பூக்காயநிழல்கனியாம்பொதுத்தளையே... ..*

(இதன்பொருள்.)

பொது பொதுச்சீர் ... *

தளை தளைகள்வழங்குமிடத்து*

பூ - தண்பூவும் - நறும்பூவுமாகிய விரண்டும்

காய் - காய்ச்சீரைப்போல-பூவிற்குமுன்னர்-நேரசை

வரின்-வெண்சீர்வெண்டளையும்நிராயசைவரின்

கலித்தளையுமாகும்

நிழல் - தண்ணிழல் - நறுநிழலாகிய விரண்டும்*

கனி - கனிச்சீரைப்போல-நிழலிற்குமுன்னர்-நேரசைவரின்

ஒன்றாதவஞ்சித்தளையும் - நிராயசைவரின் - ஒன்றிய

வஞ்சித்தளையுமாகும்.

(உதாரணம்.)

வந்துழிக்காண்க. (யங)

என்னை,

தன்சீர்தனதொன்றிற்றன்றளையாந்தணவாதவஞ்சி... ..*

வெண்சீர்விகற்பமும்வஞ்சிக்கூரித்துவல்லோர்வகுத்த ... *

வெண்சீர்விகற்பங்கலித்தளையாய்விடும்வெண்டளையா ... *

மொண்சீரகவலுரிச்சீர்விகற்பமுமொண்ணுதலே ... *

என்றராகலின்.

தளைமுற்றும்.

அடிவருமாறு.

இருசீரடி குறளென்மனார்புலவர் *

(இதன்பொருள்.)

இருசீரடி ... அடிதோறுமிரண்டுசீராகவருவது *
குறள் குறளடியாகும் *

(உதாரணம்.)

திராத்த	சாலிகை	}	எனக்குறளடி வந்தமைகாண்க
நிராத்த	போனிரந்		
திராப்ப	தேன்களே		
விராக்கொண்	மடலையாய்		

(யச)

முச்சீரடி சிந்தாமெனமொழிப... .. *

(இதன்பொருள்.)

முச்சீரடி... .. அடிதோறுமூன்றுசீராகவருவது
சிந்தாம்... .. சிந்தடியாகும் *

(உதாரணம்.)

இருது	-	வேற்றுமை	-	யின்மையாற்	}	எனச்சிந்தடி வந்தமைகாண்க.
ஈருதி	-	மேற்றுறக்	-	கத்திலே		
டரிது	-	வேற்றுமை	-	யாகவே		
ஈருது	-	வேற்றடக்	-	கையினாய்		

(யடு)

நாற்சீரளவடியாநவிற்றினே *

(இதன்பொருள்.)

நாற்சீரடி - அடிதோறுநான்குசீராகவருவது ... *
அளவாம் - அளவடியாகும் *

(உதாரணம்.)

தேம்பமுத் - தினியநீர் - மூன்றுந் - தீம்பலா*
மேம்பமுத் - தழிந்தன - ஈனையும் - வேரியு *
மாம்பமுத் - கணிகளு - மதுத்தண் - மட்டமுந்
தாம்பமுத் - துளசில - தவள - மாடமே *
என அளவடிவந்தமைகாண்க. (யசு)

ஐஞ்சீரடி நெடி லடியாகும்மே *

(இதல் பொருள்.)

ஐஞ்சீரடி - அடிதோறுமைந் ஐஞ்சீராகவருவது.....*
நெடி லடி நெடி லடியாகும்*

(உதாரணம்)

அன்னந் - கண்படு - தண்பனை - நிடதநா - டளிச்சு *
மன்னர் - மன்னவன் - மண்டமர்ச் - கடந்தவொள் - வேலில் *
மின்னி - பாங் கவல் - முரசென - விண்ணிடை - பதீந்து ... [த
பொன்னங் - குன்றின் மேலவன் கொடைபோல் மெனப் பொழிந்
என நெடி லடி வந்தமைகாண்க. (யௌ)

அறுசீரடி முதலையிருசீரடி *
யிறுதியாய்வரல்கழி நெடி லடியெனலே *

(இதல் பொருள்.)

அறுசீரடி முதல் - ஆறுசீரடி முதலாகவும் *
ஐயிருசீரடியிறுதியா - பதீஞ்சீரடியிறுதியாகவும் *
வரல்கழி நெடி லடி - வருவதுகழி நெடி லடியாகும் *

(உதாரணம்.)

பையரா - வணிந்த - வேணிப் - பசவனே - யணைய - தங்க *
னையனம் - வியாழப் - புத்தே - ளாயிடை - படைந்தா - னாகச் ... *
செய்யதாள் - வழிபா - டின்றித் - தேவர்கோ - னிருந்தா - னந்தோ
தையலார் - மயலிற் - பட்டாச் - தமக்கொரு - மதிதா - னுண்டோ *
எனக்கழி நெடி லடி வந்தமைகாண்க - பிறவும்வந்துழிச்சீகாண்க
(யௌ)

எண்ண.

குறளிருசீரடி சிந்துமுச்சீரடி நாலொருசீ *
ரகைதருகாலைபளவொடு நெடியையொருசீர் *
நிறைதருபாத நெடி லடியா நெடுமென்பனைத்தோட் *
கறைகெழு வேற்கணல்லாய்மிச்சுபாசங்கழி நெடி லே *

என்றாகலில்,
அடிமுற்றும்,

பாக்களின்சிறுமை-பெருமைவருமாறு.

ஈரடிவெண்பாக்கிழிபெனப்படுமே... .. *

(இதன்பொருள்.)

வெண்பாக்கு வெண்பாவிற்கு. ...*

ஈரடியிழிபு இரண்டடிசிறுமையாகும்*

(உதாரணம்.)

கேடில்விழுச்செல்வங்கல்வியொருவற்கு... .. *

மாடல்லமற்றையவை *

என-வெண்பாச்சிறுமைவந்தமைகாண்க. (யக)

அகவற்கொருமூன்றடியிழிபாகும்*

(இதன்பொருள்.)

அகவற்கு ஆசிரியப்பாவிற்கு *

ஒருமூன்றடியிழிபு-மூன்றடிசிறுமையாகும் *

(உதாரணம்.)

முதுக்குறைந்தனளேமுதுக்குறைந்தனளே *

மலைப்பொள்வேற்கண்ணி *

முலைபும்வாராமுதுக்குறைந்தனளே உ

என-ஆசிரியச்சிறுமைவந்தமைகாண்க. (உய)

வஞ்சிப்பாவும்வற்றோரற்றே *

(இதன்பொருள்.)

வஞ்சிப்பாவும் - வஞ்சிபாவிற்கும்*

அவற்றோரற்றே - மூன்றடிசிறுமையாகும்*

(உதாரணம்.)

செங்கண்மேதிகரும்புழக்கி *

அங்கணீலத்தலரருந்திப் *

பொழிற்காஞ்சிநிழற்றுயி லுஞ் *

செழுநீர்

நல்வயற்கழனியூரன்..... *

புகழ்தலாபப்பெருவண்மையனே *

என-வஞ்சிப்பாச்சிறுமைவந்தமைகாண்க. (உக)

இழிபுநான்கடிகலிக்கென்மனூர்புலவர்.....*

(இதன்பொருள்.)

கலிக்கு.....கலிப்பாவிற்சூ.....*

இழிபுநான்கடி...நாலடிசிறுமையாகும்...*

(உதாரணம்.)

செல்வப்போர்க்கதக்கண்ணன்செயிர்தீதெறிந்தசினவாளி.*

முல்லைத்தார்மறமன்னர்முடித்தலையமுருக்கிப்போ...*

யெல்லைநீர்வியன்கொண்முவிடைநுழையுமதியம்போன்*

மல்லலோங்கெழில்யானைமருமம்பாய்ந்தொளித்ததே...*

எனக்கலிப்பாச்சிறுமைவந்தமைகாண்க. (உஉ)

பெருமையுரைப்போன் பெற்றித்தாகும்...*

(இதன்பெருள்.)

பெருமை.....நான்குபாவிற்சூம்பெருமை

உரைப்போன்...கவிசூறுவோன்...*

பெற்றித்தாகும்...அறிவினளவேயாகும்...*

உதாரணம்.

வந்துழிக்காண்க. (உரு)

என்னை

வெள்ளைக்கிரண்டடிவஞ்சிக்கமுன் றடிமுன் றகவற்...*

கொள்ளப்படாக்கலிச்சீரி ரண்டாசுமிழிபுரைப்போ...*

ருள்ளக்கருத்தினளவேபெருமையொண்போதலைத்த...*

கள்ளக்கருநெடுங்கட்கரிமென்குழற்காரிகையே...*

என்றாகலின்.

பாக்களில் சிறுமைபெருமைமுற்றும்.

தொடைவருமாறு.

முதலெழுத்தொன்றுதன் மோனையாமெனலே...*

(இதன்பொருள்.)

முதலெழுத்து... அடிதொறுமுதலெழுத்து

ஒன்றுதல்... ஒன்றிவருவது...*

(உதாரணம்.)

மாவும்புள்ளும்வதுவையிற்படர *

மாநீர்விரிந்தபூவுங்கும்ப *

மால்தொடுத்தகோதையுங்கமழ *

மாலைவந்தவாடை *

மாயோளின்னயிர்ப்புறத்திறுத்தற்றே *

என- அடிமொன்தொடைவந்தமைகாண்க. (உச)

இறுதிச்சீரெழுத்தொன்றுவதியையே *

(இதன்பொருள்.)

இறுதிச்சீரெழுத்து - அடிதோறுங்கடைச்சீரெழுத்து *

ஒன்றுவது - ஒன்றிவருவது *

இயையு - அடியியையுத்தொடையாகும் *

(உதாரணம்.)

இன்னகைத்துவர்வாய்க்கிளவியுமணங்கே *

நன்மாமேனிச்சுணங்குமாரணங்கே *

யாடமைத்தோளியூடலுமணங்கே *

யரிமதர்மழைக்கணுமணங்கே *

திருநுதற்பொறித்ததிலதமுமணங்கே *

என- அடியியையுத்தொடைவந்தமைகாண்க. (உரு)

இரண்டாமெழுத்தொன்றுவதெதுசைய்யே *

(இதன்பொருள்.)

இரண்டாமெழுத்து-அடிதோறுமிரண்டாமெழுத்து *
ஒன்றுவது - ஒன்றிவருவது *
எதுகை - அடியெதுகைத்தொடையாகும் *

(உதாரணம்.)

துசமர்பெருஞ்செல்வந்தொன்றியக்காற்றொட்டுப் *

பகடுரடந்தகூழ்ப்பல்லாரோடுண்க *

அகடுறயார்மாட்டுநில்லாதுசெல்வஞ் *

சகடக்காற்போலவரும் *

என- அடியெதுகைத்தொடைவந்தமைகாண்க. (உசு)

மொழியும்பொருளுமுரணுதன்முரணே... *

(இதன்பொருள்.)

மொழியும் - அடிதோறுஞ்சொல்லும்... *
 பொருளும்பொருளும் *
 முரணுதல் மாறுபட்டுவருவது ... *
 முரண் அடிமுரண்டொடையாகும் *

(உதாரணம்.)

இருள்பரந்தன்னமாநீர்முருங்கி *
 னிலவுக்குவித்தன்னவெண்மணலொருசிறை *
 யிரும்பினன்னகருங்கோட்டுப்புண்ணை *
 பொண்ணினன்னருண்டாதிறைக்குஞ் *
 சிறுகுடிப்பரதவர்மடமகள் *
 பெருமதர்மழைக்கணுமுடையவாலணங்கே... .. *
 என-அடிமுரண்டொடைவந்தமைகாண்க. (உள)

அளபெடுத்தொன்றுவதளபெடையாகும் *

(இதன்பொருள்.)

அளபெடுத்து... ..அடிதோறுமளபெடுத்து... *
 ஒன்றுவது ஒன்றிவருவது... *
 அளபெடை... .. அடியளபெடைத்தொடையாகும்... *

(உதாரணம்.)

ஓஓதல்வேண்டுமொளிமாழ்குஞ்செய்வினை... .. *
 யாஅதுமென்னுமவர்... .. *
 என-அடியளபெடைத்தொடைவந்தமைகாண்க. (உஅ)

என்னை

எழுவாயெழுத்தொன்றின்மோனையிற்றுதியியைபிரண்டாம்... *
 வழுவாவெழுத்தொன்றின்மாதேயெதுகைமறுதலைத்த... *
 மொழியான்வரினுமுரணடிதோறுமுதன்மொழிக்க ... *
 ணழியாதளபெடுத்தொன்றுவதாகுமளபெடையே... .. *

அந்தமுதலாத் தொடுப்பதந்தாதி *

(இதன்பொருள்.)

அந்தமுதலா இறுதிமுதலாக *

தொடுப்பது ஒன்றிவருவது *

அந்தாதி அந்தாதித்தொடையாகும் *

(உதாரணம்.)

உலகுடன் விளக்குமொளி திகழவிரிமதி *

மதினலனழிக்கும் - வளங்கெழுமுக்குடை *

முக்குடைநீழற்பொற்புடையாதன *

மாதனத்திருந்ததிருந்தொளியறிவனை *

யறிவுசேருள்ளமோடருந்தவம்புரிந்து *

துன்னியடர்ந்ததென்பப் *

பன்னருஞ்சிறப்பின் விண்மிசையுலகே *

என - அந்தாதித்தொடைவந்தமைகாண்க. (உக)

இரட்டையடிமுழுதொருசீரியற்றே *

(இதன்பொருள்.)

அடிமுழுது ஓரடிமுழுதும் *

ஒருசீரியற்று ஒருசொல்லேவருவது *

இரட்டை இரட்டைத்தொடையாகும்

(உதாரணம்.)

ஒக்குமேயொக்குமேயொக்குமேயொக்கும் *

விளக்கினுட்சீறெரியொக்குமேயொக்கும் *

குளக்கொட்டிப்பூவினிற்றம் *

என - இரட்டைத்தொடைவந்தமைகாண்க. (ருய)

செந்தொடையொவ்வாத்திறத்தனவாகும் *

(இதன்பொருள்.)

ஒவ்வாத்திறத்தன - மொனைமுதலியன - ஒவ்வாவதுவருது.

செந்தொடை செந்தொடையாகும்... *

(உதாரணம்.)

பூத்தவேங்கைவியல்சினையேறி... ..*

மயிலினமசவுநாட*

என் னுதற்கொடிச்சிமனத்தகத்தோனே ... *

என - செந்தொடைவந்தமைகாண்க. (106)

என்னை

அந்தமுதலாத் தொடுப்பதந்தா தியடிமுழுதும்.....*

வந்தமொழியேவருவதிரட்டைவரனமுறைபான்.....*

முந்தியமோனைமுதலாமுழுதுமொவ்வாதுவிட்டாந்.*

செந்தொடைநாமம்பெறுநறுமென் குழந்தேறமொழியே.

என்றாகலின்.

இருசீர்மிசைவரலிணையாகும்மே*

(இதன்பொருள்.)

இருசீர்மிசைவரல் - முதற்சீர்க்கண் ணுமிரண்டாந் சீர்க்கண் ணு

மோனைமுதலாயினவைந்தும்வருவது.

இணை இணைத்தொடையாகும்.....*

(உதாரணம்.)

அணிமலர் - அசோகின் - றளிர்நலங் - சவற்றி*

என - இணைமோனையும்.*

மொய்த்துடன் - றவழு - முகிலே - பொழிலே

என - இணையியையும்.*

பொன்னின் - அன்ன - பொறிசுணங் - கேந்தி*

என - இணையெதுகையும்.*

சீரடிப் - போக - லக்கு - லொக்கு*

என - இணைமுரணும்.*

தாஅட - டாஅ - மராமல - ருழச்சி*

என - இணையளபும்வந்தமைகாண்க. (107)

பொழிப்பிடையிட்டிப்போதுவதென்ப ... *

(இதன்பொருள்.)

இடையிட்டிப்போதுவது - முதற்சீர்க்கண் ணு மூன்றாந் சீர்க்

கண் ணுமோனைமுதலாயினவைந்தும்வருவது.

பொழிப்பு..... பொழிப்புத்தொடையாகும்.

(உதாரணம்.)

அரிக்குரற் - கிண்கிணி . அரற்றுஞ் - சீரடி... *
 என - பொழிப்புமோனையும் *
 மற்றத - னயலே - முத்துறழ் - மணலே ... *
 என - பொழிப்பியையும் ... *
 பன்னருங் - கோங்கி - னன்னலங் - கவற்றி... *
 என - பொழிப்பெதுகையும் *
 சுருங்கிய - நுகுப்பிற் - பெருவடந் - தாங்கி *
 என - பொழிப்புமுரணும்.*
 பூஉக் - குவளைப் - போலு - தருந்தி ... *
 என - பொழிப்பளபும்வந்தமைகாண்க, (௩௩)

இருசீரிடையிட்டாசியுமந்தமு ... *
 மொன்றினொருஉவென்றுணாத்திசினொடு *

(இதன்பொருள்.)

இருசீரிடையிட்டி - நடுவிருசீர்க்கண்ணுமின்றி ... *
 ஆதியும் முதற்சீர்க்கண்ணும் ... *
 அந்கமும் ஈற்றுச்சீர்க்கண்ணும் *
 ஒன்றின் மோனைமுதலாயினவைந்நும்வருவது
 ஒருஉ ஒருஉத்தொடையாகும் *

(உதாரணம்.)

அம்பொற் - கொடிஞ்சி - நெடுந்தோர் அகற்றி ... *
 என - ஒருஉமோனையும் *
 நிழலே - யினியத - னயலது - கடலே *
 என - ஒருஉவியையும் *
 மின்னவி - ளொளிவடந்தாங்கி - மன்னிய *
 என - ஒருஉவெதுகையும் *
 குவிந்துசுணங் - கரும்பிய - கொங்கை - விரிந்து *
 என - ஒருஉமுரணும் *
 காஅய்ச் - செந்நெல் - கறித்துப் - போலுய் *
 என - ஒருஉவளபும்வந்தமைகாண்க. (௩௪)

இறுதிச்சீரொழித்தியைவதுகூழை *

(இதன்பொருள்.)

இறுதிச்சீரொழித்து - ஈற்றுச்சீர்க்கணின் நியேனையமுன்று
சீர்க்கண்ணு மோனைமுதலாயின வைந்தும் வருவது.
கூழை கூழைத்தொடையாகும் *

(உதாரணம்.)

அகன்ற = அல்குல் = அந்நுண்மருங்குல் *

எனக்கூழைமோனையும் *

மாதர் = நகிலே = வல்லே யியலே *

எனக்கூழையியையும் *

நன்னிற = மென்முலை = மின்னிகை = வருந்தி *

எனக்கூழையெதுகையும் *

சிறிய = பெரிய = நிகர்மலர்க் = கோதைதன் *

எனக்கூழைமுரணும் *

மாஅத் = தாஅண் = மோலுட் = டெருமை *

எனக்கூழையளபும் வந்தமைகாண்க. [நடு]

முதலயற்சீரொழித்தல்லனமுன்றின் *

மிசைவரத்தொடுப்பதுமேற்கதுவாயே *

(இதன்பொருள்.)

முதலயற்சீரொழித்து - முதலயற்சீர்க்கணின் நிறி *

அல்லனமுன்றின் . ஏனையமுன்றுசீர்க்கண்ணும் ... *

மிசைவரத்தொடுப்பது-மோனைமுதலாயினவைந்தும்வருவது *

மேற்கதுவாய்-மேற்கதுவாய்த்தொடையாகும் *

(உதாரணம்.)

அரும்பிய = கொங்கை = அவ்வளை = அமைத்தோள் *

எனமேற்கதுவாய்மோனையும் *

வில்லே . நுதலே . வேற்கண் = கயலே *

எனமேற்கதுவாயியையும் *

எண்ணையு = மிடுக்கண் = மின்னவித் = தின்னடை *

எனமேற்கதுவாயெதுகையும் *

வெள்வளைத்-தொளுஞ்-சேயரிக் - கருங்கணும் .. *
 எனமேற்க துவாய்முரணும் *
 தேளம் - புனலிடை - சேளர் - பாஅல் *
 எனமேற்க துவாயளபும்வந்தமைகாண்க. (௩௬)

ஈற்றயற்சீரொழித்தெல்லாந்தொடுப்பது ... *
 கீழ்க்க துவாயில் கீழமைபதாகும் ... *

[இதன்பொருள்.]

ஈற்றயற்சீரொழித்து-ஈற்றயற்சீர்க்கணின்றி... .. *
 எல்லாம் ஏனையமுன்றுசீர்க்கண்ணும்... .. *
 தொடுப்பது மோனைமுதலாயினவைந்தும்வருவது
 கீழ்க்க துவாய் கீழ்க்க துவாய்த்தொடையாகும் ... *

(உதாரணம்.)

அவிர்மதி - அனைய - திருநுதல் - அரிவை ... *
 எனக் கீழ்க்க துவாய் மோனையும் *
 பல்லே - தளவம் - பாலே - சொல்லே *
 எனக்கீழ்க்க துவாயியையும் *
 அன்ன - மென்பெடை - லோலப் - பல்மலர் ... *
 எனக்கீழ்க்க துவாயெதுகையும் *
 இருக்கையு - நிலையு - மேந்தெழி - லியக்கமும் ... *
 எனக்கீழ்க்க துவாய்முரணும். *
 மீதி - னாஅர்ந் - துகளுஞ் - சீஇர்... .. *
 எனக்கீழ்க்க துவாயளபும்வந்தமைகாண்க. (௩௭)

முழுவதுமியைவதுமுற்றெனப்படுமே ... *

(இதன்பொருள்.)

முழுவதும்:..... நூற்சீர்க்கண்ணும்
 இயைவது - மோனைமுதலாயினவைந்தும்வருவது *
 முற்று . முற்றுத்தொடையாகும்..... .. *

(உதாரணம்.)

அயில்வேல் - அணுகி - அம்பலைத்து - அமர்ந்த *
 எனமுற்றுமோனையும் *
 புயலே - குழலே - மயிலே - யியலே *

எனமுற்றியையும்... .. *
 கன்னிபம் - புன்னை - யின்னிழற் - றுன்னிய *
 எனமுற்றெதுகையும் *
 துவர்வாய்த் - தீஞ்சொலு - முவந்தெனை - முனிபா *
 எனமுற்றுமுரணும் *
 ஏஎ - ராஅ - னீஇ - றூஉரன் *
 எனமுற்றளபும்வந்தமைகாண்க. (ருஅ)

என்னை,

இருசீமிசையிணையாகும்பொழிப்பிடையிட்டொருவா *
 மிருசீர்சீரிடையிட்டதீநில்குழமுதலிறுவாய்... .. *
 வருசீரயலிலமெல்கீழ்வசுத்தமைதீர்சுதுவாய்... .. *
 வருசீர்முழுவதுமொன்றின்முற்றொமென்பமற்றவையே *

என்றாகலின். (ய)

முதலாவதுறுப்பியன்முற்றும்.





உ

இரண்டாவது

செய்யுளியல்.



செய்யுளியலென்பது - பாவினதிலக்கணம்.*

(பா)

வெண்பா - ஆசிரியப்பா - கலிப்பா - வஞ்சிப்பா -
மருட்பாவென - ஐவகைப்படும்.

அவற்றுள்.

மருட்பாவொழிய - எனையநான்குபாவிற்சும்
துறை - தாழிசை - விருத்தம் - எனமுன்றும்

இனமாகும்.

ஐவகைப்பாவும - முந்நான்கினமும் - ஆகச்செய்யுள்*
வகைபதினேழாகும் - அவையாவன *

வெண்பா - வெண்டுறை - வெண்டாழிசை - வெளிவிருத்தம்.....*
ஆசிரியப்பா - ஆசிரியத்துறை - ஆசிரியத்தாழிசை - ஆசிரியவிருத்த
கலிப்பா - கலித்துறை - கலித்தாழிசை - கலிவிருத்தம்..... *
வஞ்சிப்பா - வஞ்சித்துறை - வஞ்சித்தாழிசை - வஞ்சிவிருத்தம்... *

மருட்பாவென்பவைகளாம்.

(இவற்றுள்.)

வெண்பா - ஈற்றடி முச்சீராயுமேனையவடி *
நாற்சீராயும்பெற்றுக்காய்ச்சீரும் அவற்சீரும்... *
வெண்சீர்வெண்டனையும்இயற்சீர்வெண்டனையும் ... *
கொண்டு - மற்றையசீருந்தனையும்பெறாமல் ... *
நாள் . மலர் - காசு - பிறப்புளவ்ணும்வாய்பாட்டான் ... *
தேமா - புளிமா - இரண்டும் - குற்றியலுகரமாக..... *
முடிவது - இவ்வெண்பா - குறள்வெண்பா..... *
நேரிசைவெண்பா - இன்னிசைவெண்பா ... * *

நேரிசைச்சிந்தியல் வெண்பா - இன்னிசைச்சிந்தியல் வெண்பா... *
 ப்ஹொடை வெண்பா - சவலை வெண்பா - என..... *
 எழுவகைப்படும்... .. *

(சூத்திரம்.)

வெண்பாவசவல்கலிப்பாவளவடி... .. *
 யொடுவருமென்மருணர்ந்திசினோ... .. *

இச்சூத்திரமென் னுதலிற்றே வெனின்.

வெண்பா - ஆசிரியப்பா - கலிப்பா - ஆகியமூன்று *
 பாவிற்சும் - அடியாமாறுணர் த்துதனுதலிற்று... *

(இதன்பொருள்.)

வெண்பா... .. வெண்பாவும்... *
 அசவல்... .. ஆசிரியப்பாவும் *
 கலிப்பா... .. கலிப்பாவும்... *
 அளவடியொடுவரும்... .. ஓரடிநாற்சீராகவரும்

(உதாரணம்.)

நீலமணிமிடற்றனீண்டசடைமுடிய... .. *
 னூலணிந்தமார்பனுதல்விழியல் - றே லுடையன்... *
 கைம்மான்மறியல் கனன்மழு வன் கச்சாலை... .. *
 யெம்மானிமையோர்க்கிறை... .. *

(இவ்வெண்பாவினுள்.)

நீல - மணிமிடற்ற - னீண்ட சடைமுடியன்... .. *
 என - ஓரடிநாற்குசீராயும்.. *
 பூத்தவேங்கைவியன்சினையேறி... .. *
 மயிலினமகவுநாட... .. *
 னன் னுதற்கொடிச்சிமனத்தகத்தோனே... .. *

இவ்வாசிரியப்பாவினுள்:

பூத்த - வேங்கை - வியன்சினை - யேறி... .. *
 என - ஓரடிநாற்குசீராயும்.

செல்வப்போர்க்கதக்கண்ணன்செயிர் த்தெறிந்தசின்வாளி... .. *
 முல்லைத்தார்பறமன்னர்முடித்தலையமுருக்கிப்போ... .. *

யெல்லைநீர்வியன்கொண்முவிடை நுழையுமதியம்போன்.....*
மல்லலொங்கெழில்பாணைமருமம்பாய்ந் தொளித்ததே.....*

இக்கலிப்பாவினுள்.

செல்வப்போர்க் - கதக்கண்ணன் - செயிர்த்தெறிந்தசினவாளி,
என - ஓரடிநாற்சீராயும்வந்தமைகாண்க.

(ச)

குறளடிசிந்தடியென்றங்கிரண்டும்*
வஞ்சியோரடியுள்வழங்குமென்ப.....*

வஞ்சிப்பா அடியாமாறுணறு.

வஞ்சி வஞ்சிப்பா*
குறளடி இருசீரடியும்*
சிந்தடி முச்சீரடியும்.....*
என்றங்கிரண்டும்.....ஆகியவிரண்டும்*
ஓரடியுள்வழங்கும் ...ஓரடியுட்பெற்றுவரும்*

(உதாரணம்.)

செங்கண்மேதி.....கரும்புழக்கி... ..*
அங்கணிலத்.....தலரருந்திப்*
பொழிற்காஞ்சி... .. நிழற்றுயிலும் *

செழுநீர்.

நல்வயற்கழனியூரன்*
புகழ்தலாபுப்பெருவண்மைபனே*

இவ்வஞ்சிப்பாவினுள்.

செங்கண்மேதி.....கரும்புழக்கி*
என - ஓரடியிருசீராயும்.

கொடிவாலனகுருநிறத்தனகுறுத்தா என.....*
வடிவாளெயிற்றழலுளைபனவள்ளுகிரன*
பணையெருத்தினிணையரிமானையேறி... ..*
துணையில்லாததுறவுநெறிக்கிறைவனாகி*
எயினடுவணினிதிருந்தெல்லோர்ச்சும்*
பயில்படுவினைபத்தமையிற்செப்பினென்.....*

புணையெனத்

திருவுறுதிருந்தடி சிசைதொழ... .. *
 விரிவுறுநாற்கதிவீடுமணியெளிதே *

இவ்வஞ்சிப்பாவினுள்.

கொடிவாலன - குருநிறத்தன - குறுந்தாளன.*
 என - ஓரடிமுச்சீராயும்வந்தமைகாண்க.

(உ)

வெஃசுஞ்செப்பலோசையைவெண்பாட்டே.... .. *
 வெண்பாஓசையாமாறுணறு... .. *

(இதன்பொருள்.)

வெண்பாட்டு வெண்பா *
 செப்பலோசையை செப்பலோசையை *
 வெஃசும் விரும்பிப்பெறும்*

(ஈ)

எந்தறாங்கலொழுகலென் றஃதொரு... .. *
 மூவகைப்படுமெனமொழியப்படுமே.... .. *

(இதன்பொருள்.)

அஃது அச்செப்பலோசை *
 ஏந்தல் ஏந்திசைச்செப்பலும்*
 தூங்கல் தூங்கிசைச்செப்பலும்.
 ஒழுகலென்று... ஒழுகிசைச்செப்பலுமென,
 ஓராமூவகைப்படும்... மூன்றுவகைப்படும் *

(ச)

ஏந்திசைச்செப்பலியையினவெண்டளையே.... .. *

(இதன்பொருள்.)

இயையிலவெண்டள வெண்சீர்வெண்டளையான்வருவது*
 ஏந்திசைச்செப்பல்- ஏந்திசைச்செப்பலோசையாகும்... *

(உதாரணம்.)

யாதானுராடாமாலுராமாலென்றொருவன் *
 சாத் துணையுங்கல்லாதவாறு *

இக்குறள்வெண்பாவினுள்.

யாதானுநாடாமால் - என *

வந்திசைச்செப்பலோசைவந்தமைகாண்க.

(௩)

இயற்சீர்வெண்டளையியைவது தூங்கிசைச்சீ... *

செப்பலென்மனார் தெளிந்திசினோ *

(இதன்பொருள்.)

இயற்சீர்வெண்டளையியைவது இயற்சீர்வெண்டளையான்வருவது
தூங்கிசைச்செப்பல் - தூங்கிசைச்செப்பலோசையாகும் ... *

(உதாரணம்.)

பாலொடுதேன்கலந்தற்றேபனிமொழி... ..*

வாலெயிறூறியநீர் *

இக்குறள்வெண்பாவினுள்.

பாலொடு - தேன்கலந் - என... ..*

தூங்கிசைச்செப்பலோசைவந்தமைகாண்க.

(௪)

இவ்விருதளையுமொத்தியல்வதொழுகிசை... ..*

யாகுமென்மனார்நிந்திசினோ*

(இதன்பொருள்.)

இவ்விருதளையும், வெண்சீர்வெண்டளையும், இயற்சீர்வெண்டளையும்

ஒத்தியைவது ஒத்துவருவது... ..*

ஒழுகிசை - ஒழுகிசைச்செப்பலோசையாகும்*

(உதாரணம்.)

கற்றதனாலாயபயனென்கொல்வாலறிவ... ..*

னற்றொடொழாஅனின் *

(இக்குறள்வெண்பாவினுள்.)

கற்றதனா - லாயு..... } என - ஒழுகிசைச்செப்ப
ஆய - பயனென்கொல். } லோசைவந்தமைகாண்க.

(௫)

அகவலகவகையவாவி நின்றொழுதும்*

ஆசிரியப்பாஓசையாமாறுணறு.

(இதன்பொருள்.)

அகவல் ஆசிரியப்பா.....*

அகவகையவாவிஅகவலோசையைஇச்சித்தி

நின்றொழுதும் நின்றநடக்கும் ... *

(அ)

அதுவெண்பாவியற்றாமெனமொழிப..... *

(இதன்பொருள்.)

அது அவ்வகவலோசை...*

வெண்பாவியற்றும் - வெண்பாவைப்போல - ஏந்திசையகவல்.*

தூங்கிசையகவல் - ஒழுக்கிசையகவலெனமூவகைப்படும் *

(க)

நேரொன்றேந்திசையா தினைதரினே... *

(இதன்பொருள்.)

நேரொன்று-நேரொன்றாசிரியத்தனையான்வருவது *

ஏந்திசையாம் - ஏந்திசையகவலோசையாகும்.....*

(உதாரணம்.)

போதுசாந்தம்பொற்பவேந்தி *

யாதிநாதம்மேசர்வோர் *

சோதிவானந்துன்னுவோரே *

இந்நேரிசையாசிரியப்பாவினுள்.

போது - சாந்தம் - என... ..*

ஏந்திசையகவலோசைவந்தமைகாண்க.

(ம)

தூங்கிசைநிராயொன்றெனச்சொலப்படுமே.....*

(இதன்பொருள்.)

நிராயொன்று - நிராயொன்றாசிரியத்தனையான்வருவது.*

தூங்கிசை..... தூங்கிசையகவலோசையாகும்..... *

(உதாரணம்.)

அணி நிழலசோகமர்ந்தருணெறிநடாத்திய... ..*
 மணி திகழவிரொளிவரதனைப்*
 பணிபவர்பவநனிபரிசுறுப்பவரோ*

இந்நேரிசையாசிரியப்பாவினுள்.

அணி நிழ - லசோகமர் என...*

தூங்கிசையகவலோசைவந்தமைகாண்க.

(யஉ)

இவ்விருமையுமற்றேனையபிறவு*
 மொன்றுலுதொழுகிசையாமுணர்தரினே*

(இதன்பொருள்.)

இவ்விருமையும் - நேரொன்றாசிரியத்தனையும்*
 நிரையொன்றாசிரியத்தனையும்.
 பிறவும் பிறதனையும்*
 ஒன்றுவது சேர்ந்துவருவது*
 ஒழுகிசை ஒழுகிசையகவலோசையாகும்

(உதாரணம்.)

குன்றக்குறவன்காதல் மடமகள்*
 வரையர் - மகளிராப்புரையுஞ்சாயல*
 னையளரும்பியமுலையள்*
 செய்யவாயினண்மார்பினள்சுணங்கே*

இந்நேரிசையாசிரியப்பாவினுள்.

செய்ய - வாயினள்	}	என - ஒழுகிசையகவலோசை வந்தமைகாண்க... ..*
மடமகள் - வரையர்		
குன்றக் - குறவன்		

(யஉ)

தூள்ளலொடுகலிதொடர்தருமெனலே*
 கலிப்பரவோசையாமாறுணறு... ..*

(இதன்பொருள்.)

கலி... .. கலிப்பா*
 துள்ளலொடு துள்ளலோசையோடு
 தொடர்தரும் வரும்.....*

(ய௩)

அதுதான்.

எந்தலகவல்பிரிந்திசையெனவாங்*
 கொருமூன்மெறன்மருணர்ந்திசினோ...*

(இதன்பொருள்.)

அதுதான் அக்துள்ளலோசை...*
 ஏந்திசை ஏந்திசைத்துள்ளல்...*
 அகவல் அகவற்றுள்ளல் - *
 பிரிந்திசை பிரிந்திசைத்துள்ளல் *
 என என்று *
 ஒருமூன்று மூன்றுவகைப்படும்..

(ய௪)

ஏந்திசையாங்கலித்தனையியைந்தெழினே*

(இதன்பொருள்.)

கலித்தனையியைந்தெழின் - கலித்தனையான்வருவது.*
 ஏந்திசையாம் - ஏந்திசைத்துள்ளலோசையாகும்...*

(உதாரணம்.)

முருகவிழ்தார்மகாமலர்மேன்முடியிமையோர்புடைவரவே...*
 வருசினநாதருமறைநூல்வழிபிழையாமனமுடையார்... ..*
 இருவினையோய்விழமுனியாதெதிரியகாதிசையநியா... ..*
 நிருமலராயருவினராய்நிலவுவர்சோதியினிடையே... ..*

இத்தரவுகொச்சகக்கலிப்பாவினுள்.

முருகவிழ்தார் - மகாமலர்மேல் - என*

ஏந்திசைத்துள்ளலோசைவந்தமைகாண்க.

(ய௫)

தன்றனாவெண்டனாயென்றிவையிரண்டு ... *

மெய்துவதகவலெனப்பெயர்பெறுமே ... *

(இதன்பொருள்.)

தன்றனா	கலித்தனையும் ... *
வெண்டனா	வெண்சீர்வெண்டனையும்
என்றிவையிரண்டும்	ஆகியவிரண்டுதனாகளும்
எய்துவது	பொருந்திவருவது...*
அகவல்	அகவற்றுள்ளலோசையாகும்

(உதாரணம்.)

செல்வப்போர்க்கதக்கண்ணல் செயிர்த்தொரிந்தசினவாளி*
 முல்லைத்தார்மறமல் னர்முடித்தலையெழுருக்கிடோ... *
 யெல்லைநீர்வியன்கொண்முலிடைநுழையுமதியம்போண்.*
 மல்லலோங்கெழில்யாணமருடம்பாய்ந்தொளித்ததே.... *

இத்தரவுகொச்சகக்கலிப்பாவினுள்.

செல்வப்போர் - கதக்கண்ணல்	} அகவற்றுள்ளலோசை*
முருக்கிப்போ - யெல்லைநீர்	

(யசு)

தன்றனாபிறதனாயென்றிவையனைத்தும் *

பெறுவதுபிரிந்திசையெனப்பெயர்பெறுமே ... *

(இதன்பொருள்.)

தன்றனா	கலித்தனையும் ... *
பிறதனா	பிறதனையும் ... *
என்று	என்றுரைக்கப்பட்ட
இவையனைத்தும்		இவைகளெல்லாம்*
பெறுவது		பெற்றுவருவது *
பிரிந்திசை - பிரிந்திசை		த்துள்ளலோசையாகும்

(உதாரணம்.)

குடநிலைத்தண்புறவிந்தோவலொடுக்தார்ப்பகி ... *

தடநிலைப்பெருந்தொழுவிற்றகையேறுமாம்பாய்த் து*

வீங்குமணிக்கயிரொரிஇத்தாங்குவனத்தேறப்போய்த்*

கலையிரொடுமுயலிரியக்கடிமுல்லைமுறுவலிப்ப *

எனவாங்கு.

ஆனொடுபுல்லிப்பெரும்புதன் *
முனையுங்கா னுடைத்தவர்தோர்சென்றவாறே...*

இத்தரவுகொச்சகக்கலிப்பாவி னுள்.

புபருந்தொழுவில் - தகையேறு	}	என-பிரிந்திசைச்சீத்துள்ள லோசை வந்தமைகாண்க.
தண்புறவில் - கோவலர்		
குடநிலை - தண்புறவில்		

(யா)

வஞ்சியொடுநூங்கல்வருமென்மொழிப... *

வஞ்சிப்பாஓசையாமாறுணறு..... *

(இதன்பொருள்.)

வஞ்சி வஞ்சிப்பா
நூங்கலொடுவரும் ... நூங்கலோசையொடுவரும்

(யா)

அதுதான் றுள்ளலைப்போலாகும்மே..... *

(இதன்பொருள்.)

அதுதான் அத்தூங்கலோசை ... *

துள்ளலைப்போலாகும் - துள்ளலோசையப்போல*

ஏந்திசைத்தூங்கல் - அகவற்றுங்கல் ... *

பிரிந்திசைத்தூங்கலெனமூவகைப்படும் ... *

(யக)

ஒன்றியவஞ்சித்தளையொடுவருவஃ ... *

தேந்திசையென்மனாரியல்புணர்ந்தோடோ ... *

(இதன்பொருள்.)

ஒன்றியவஞ்சித்தளை - ஒன்றியவஞ்சித்தளையான் ... *

வருவஃது வருவது ... *

ஏந்திசை - ஏந்திசைத்தூங்கலோசையாகும் ... *

(உதாரணம்.)

வினைத்திண்பகைவிழ்ச்செற்றவன் ... *

வனப்பங்கயமலர்த்தாளிணை ... *

தினைத்தன்பொடுதொழுதேத்தினர் ... *

நாளும்

மயலார்நாற்கதிமருவார் *

பெயராமேற்கதிபெறுசுவர்விரைந்தே... .. *

இக்குறளடிவஞ்சிப்பாவினுள்.

வினைத்திண்பகை - விழ்ச்செற்றவன்..... என

ஏந்திசைத்தூங்கல் வந்தமைகாண்க.

(உம)

ஒன்றா தவஞ்சித்தனையொடுவருவஃ *

தகவலென்மரைநிந்திசினோ *

(இதன்பொருள்.)

ஒன்றா தவஞ்சித்தனா - ஒன்றா தவஞ்சித்தனையான் ... *

வருவஃது வருவது *

அகவல் அகவற்றுங்கலோசையாகும்*

(உதாரணம்.)

வானோர் தொழ வண்டாமரைத் *

தேனார்மலர் மேல்வந்தரு *

ளானாவருள் கூரநிவனைக் *

கானார்

மலர்கொண்டேத்திவணங்குநர் *

பலர்புகழ்முத்தி பெறுசுவர்விரைந்தே *

இக்குறளடிவஞ்சிப்பாவினுள்.

வானோர் தொழ - வண்டாமரை என *

அகவற்றுங்கலோசைவந்தமைகாண்க *

(உக)

இவ்விருதனையும் பிறவுமேற்பினும் *

பிரிந்திசைத்தூங்கலென்பெயர்பெறுமே *

(இதன்பொருள்.)

இவ்விருதனையும் } ஒன்றியவஞ்சித்தனையும் *

ஒன்றா தவஞ்சித்தனையும் *

பிறவும் பிறதளையும் *
 ஏற்பினும் ... ஏற்றவரினும்... .. *
 பிரிந்திசைத்தூங்கல் பிரிந்திசைத்தூங்கலோசையாகும்

(உதாரணம்.)

மந்தாநிலம் ... வந்தசைப்ப *
 வெண்சாமரை புடைபெயர்தரச்... .. *
 செந்தாமரை ... நாண்மலர்மிசை *

எனவாங்கு.

இனிதினொதுங்கியவிறைவனை *
 மனமொழிமெய்களின்வணங்குதுமகிழ்ந்தே *

இக்குறளடிவஞ்சிப்பாவினார்.

மந்தாநிலம் - வந்தசைப்ப	}	என- பிரிந்திசைத்
வந்தசைப்ப-வெண்சாமரை		தூங்கலோசை
வெண்சாமரை-புடைபெயர்தர		வந்தமைகாண்க.

(உஉ)

எண்ணை

வெண்பாவகவல்கலிப்பாவளவடிவஞ்சியென்னு *
 மொண்பாவடிசுறள்சிந்தென்றொப்பொலிமுறையே *
 திண்பாமலிசெப்பல்சீர்சாலகவல்சென்றேங்குதுள்ள *
 னண்பாவமைந்தநலமிசுதுங்கனறுநுதலே *

என்றாராகலின்.

ஈரடியாயொருவிகற்பத்தானு *
 மற்றொருவிகற்பத்தானும்வருவது *
 குறள்வெண்பாவெனக்கொள்ளப்படுமே *

இச்சூத்திரமென்னுதலிற்றோவெனின்.

குறள்வெண்பா - நேரிசைவெண்பா - இன்னிசைவெண்பா
 நேரிசைச்சிந்தியல்வெண்பா - இன்னிசைச்சிந்தியல்வெண்
 பா-பொற்றொடைவெண்பா-சவலைவெண்பா-குறட்டாழிசை-
 குறள்வெண்செந்துறை - வெண்டாழிசை - வெண்டிறை -
 வெளிவிருத்தம் - எனக்கிடந்தவெண்பாச் செப்புலோசை

யுடைத்தாய்-ஈற்றடி முச்சீராய்-ஏனையடி-நாற்சீராய்-வெண்
சீரும்-இயற்சீரும்வந்து- வெண்டளைதட்டு - வேற்றுத்தளை
விரவாது - காசு-பிறப்பு. *

நாள்-மலொன்னும் வாய்பாட்டாலிறும்.

இவற்றுட் குறள்வெண்பாவாமாறுணர்த்துதனுதலிற்று.

(இதன்பொருள்.)

ஈரடியாய் இரண்டடியாக *
ஒருவிகற்பத்தானும் - ... ஒருவிகற்பானும் ... *
மற்றொருவிகற்பத்தானும் இருவிகற்பானும் ... *
வருவது ... வருவது ... *
குறள்வெண்பா - ... குறள்வெண்பாவாகும் *

(உதாரணம்.)

பாலொடுதேன்கலந்தந்தேபனிமொழி ... *
வாலெயிறுநியநீர் *

என-ஒருவிகற்பும்.

உருவுகண்டெள்ளாமைவேண்டுமுருள்பெருந்தேர்க்கு *
கச்சாணியண்ணுருடைத்து... .. *
என-இருவிகற்பும் குறள்வெண்பாவந்தமைகாண்க *

(உரு)

இருகுறள்வெண்பாவாயிடையிற்றனி... .. *
யுரையடைந்திருவிகற்போடொருவிகற்பு... *
மாய்வரனேரிசையாமெனமொழிப... .. *

(இதன்பொருள்.)

இருகுறள்வெண்பாவாய் - இரண்டு குறள்வெண்பாவாக *
இடையில்... .. நடுவில்... .. *
தனியுரையடைந்து... .. தனிச்சொற்பெற்று... *
இருவிகற்போடு... .. இரண்டு விகற்பத்துடனே
ஒருவிகற்பமாய்... .. ஒருவிகற்பமாக... .. *
வரல்... .. வருவது... .. *
நேரிசையாம்... .. நேரிசைவெண்பாவாகும் *

(உதாரணம்.)

நீலமணிமிடற்றனீண்டசடைமுடிய..... *
 னூலணிந்தமார்பனுதல்விழியன் - றே லுடையன் *
 கைம்மாள்மறியன் கனன்மழுவன் கச்சாலை *
 பெம்மானிமையோர்க்கிறை..... *

என-இருவிகற்பும்.

திருமுடியிற் கண்ணியுமாலையும்பாம்பு *
 திருமார்பிலாசமும் பாம்பு-பெருமான் *
 திருவரையிற் கட்டியகச்சையும்பாம்பு *
 பொருடியத்திற்கங்கணமும்பாம்பு *

என-ஒருவிகற்பும் நேரிசைவெண்பாவந்தமைகாண்க.

(உச)

ஆசிடையிட்டிவருவதுமற்றத *
 னியல்பாமென்மனாரியல்புணர்ந்தோரோ ... *

(இதன்பொருள்.)

ஆசிடையிட்டி... - ஆசிடையிற் பெற்று..... *
 வருவதும்..... வருவதும்..... *
 அதன்..... அந்நேரிசைவெண்பாவின்..... *
 இயல்பாம்... .. சுபாவமாகும் *

(உதாரணம்.)

தாமரையின்றாதாடித்தண்டுவலைச்சேறளேந்து *
 தாமரையினற்றமே - தான் - நாரும் - தாமரைபோற் *
 கண்ணன்முகத்தான்கரதலத்தான்சேவடியெங்... .. *
 கண்ணர்வஞ்செய்யுங்கருத்தி *

தாமரையினற்றமேதா - னாரும் - என-ஆசிடையிட்டி *
 இருவிகற்பநேரிசைவெண்பாவந்தமைகாண்க.

(உடு)

என்னை

ஈரடிவெண்பாக்குறட்குறட்பாவிரண்டாயிடைக்கடீ ... *
 சீரியவான் றனிச்சொல்லடிமுடியச்செப்பலோசைகுன்றா *
 தோரிரண்டாயுமொருவிகற்பாயும்வருவதுண்டே ... *
 னெரிசையாகுநெறிகுரிபுங்குழனெரிழையே ... *

என்றாகலில்.

நடுவிற்றனிமொழியின் நிநான்கடியா ... *
 யொருவிகற்பிருவிகற்பொடுபலவிகற்பு. ... *
 மாய்வரலின்னிசையாமெனமொழிப ... *

இன்னிசைவெண்பாவாடாறுணறு.

(இதன்பொருள்.)

நடுவிற்றனிமொழியின் நி - இடையிற்றனிச்சொலின் நி *
 நான்கடியாய்... நான்கடியாக ... *
 ஒருவிகற்பும்... ஒருவிகற்பானும்... *
 இருவிகற்பும்... இருவிகற்பானும் ... *
 பலவிகற்பும்... பலவிகற்பானும் ... *
 ஆய்வரல்... ஆகிவருவது ... *
 இன்னிசையாம். இன்னிசைவெண்பாவாகும்*

(உதாரணம்.)

துகடர்பொருள்செல்வந்தோன்றியக்காற்றொட்டுப் ... *
 பகடுநடந்தகூழ்ப்பல்லாரோடுண்க ... *
 வகடுறயார்மாட்டுநிலல்லாதுசெல்வஞ்... *
 சகடக்காற்போலவரும் ... *

என-ஒருவிகற்பும்.

இன்றுகொல்லன்றுகொலென்றுகொலென்றது ... *
 பின்றையேநின்றதுகூற்றமென்றெண்ணி ... *
 யொருவுமின்றியவையொல்லும்வகையான்... *
 மருவுமின்மாரண்டாசறம் ... *

என-இருவிகற்பும்.

உவாரீநிலத்திற்றிற்றந்தவுப்பினைச்சான்றோர் ... *
 வினாநிலத்தினெல்லின்விழுமிதாக்கொள்வார் ... *

கடைநிலத்தோராயினுங்கற்றுணர்ந்தோரைத் ... *
தலைநிலத்தில்கைக்கப்படும்-*

என-பலவிகற்பும் - இன்னிசை வெண்பா வந்தமைகாண்க.

(உக)

மொழிபவென்றமைபானே - இரண்டாமடியிற்றனிச்சொ
ற்பெற்றுப்பலவிகற்பானும் - மூன்றாமடியிற்றனிச்சொ
ற்பெற்று - இருவிகற்பானும்- அடியடிதோறுந்தனிச்சொ
ற்பெற்றுப்பலவிகற்பானும்வருவது- இன்னிசைவெண்பா
வாகும்.....*

(உதாரணம்.)

அங்கண்விசும்பினகனிலாப்பாரிச்சூந் *
திங்களுஞ்சான்றோருமொப்பாமர்-நிங்கண் *
மறுவாற்றுஞ்சான்றோரஃதாற்றார் தெருமந்து *
தேய்வொருமாகுநின் *

என-தனிச்சொற்பெற்றுப்பலவிகற்பானும் *
வளம்படவேண்டாதார்யார்யாருமில்லை... *
யளந்தனபோகமவரவராற்றான்... .. *
விளங்காய்திரட்டினூரில்லைக்.களங்கனியைக்... *
காரெனச்செய்தாருமில் *

என-மூன்றாமடியிற்றனிச்சொற்பெற்று-இருவிகற்பானும்.

மழையின் நிமாநிலத்தார்ச்சில்லை மழையுந் ... *
தவமிலானில்வழியில்லைத்... தவமு..... *
மரசிலானில்வழியில்லை ... யரசனு ... *
யில்வாழ்வானில்வழி..... யில்..... *

என-அடியடிதோறுந்தனிச்சொற்பெற்றுப்பலவிகற்
பானும்-இன்னிசைவெண்பாவந்தமைகாண்க.

(உஎ)

பாதம்பலவரிற்பொருடையாகும்... .. *

(இதன்பொருள்.)

பாதம்பலவரில்... - பலவடியாகவருவது..... *
பொருடையாகும். பொருடையெண்பாவாகும்*

(உதாரணம்.)

வையகமெல்லாங்கழனியாவையகத்துச்*
 செய்யகமேநாற்றிசையின்றேயங்கள்செய்யகத்து*
 வான்கரும்பேதொண்டைவளநாடேவான்கரும்பின்
 சாரேயந்நாட்டுத்தலையூர்கள்... ..சாறட்ட..... *
 கட்டியேகச்சிப்புறமெலாங்கட்டியுட்*
 டானேற்றமானசருக்காமாமணியே.....*
 யானேற்றான்கச்சியகம்.....*

என-பஹ்ரொடைவெண்பாவந்தமைசாண்க.

(உஅ)

என்னை

ஒன்றும்பலவும்விகற்பொடுநால்கடியாய்த்தனிச்சொ.....*
 லின்றிநடப்பினஃதிண்ணிசைதுன்னுமடிபலவாய்ச்.....*
 சென்றுநிகழ்வஹ்ரொடையாஞ்சிறைவண்டினங்க.....*
 டென்றுங்கருமென்குழற்றுடியேரிடைத்துமொழியே.....*

எஹ்ர ராகலில்.

நேரிசையின்னிசைபோனிகழ்ந்தடிமுண்.....*
 நெதிர்வதுநேரிசையின்னிசைச்சிந்திய*
 லாகுமெல்லமன ரநிந்திசினோரோ*

(இதன்பொருள்.)

நேரிசைபோலநேரிசைவெண்பாவைப்போலும்*
 இண்ணிசைபோல ...இண்ணிசைவெண்பாவைப்போலும்*
 நிகழ்ந்து நடந்து... ..*
 அடிமுண்நெதிர்வது - முன்றடியாகவருவது*
 நேரிசைச்சிந்தியல் நேரிசைச்சிந்தியல்வெண்பாவும்...*
 இண்ணிசைச்சிந்தியல்- இண்ணிசைச்சிந்தியல்வெண்பாவும்*
 ஆகும் ஆகும்*

(உதாரணம்.)

நற்கொற்றவாயினறுங்குவளைத்தார்கொண்டு*
 சுற்றும்வண்டார்ப்பப்புடைத்தாளே-பொற்றேராவ்-
 பாலைநல்வாயின்மகள்... ..*

என-விருவிசற்பும்.

அறிந்தானேயேத்தியறிவாங்கறிந்து *
செறிந்தார்க்குச்செவ்வனுரைப்பச்-சிறந்தார் *
சிறந்தமையாராய்ந்துகொண்டு *

என-ஒருவிசற்பும் - நேரிசைச்சிந்தியல்.

வெண்பாவும்.

நறுநீலநெய்தலுங்கொட்டியுந்தீண்டிப் *
பிறநாட்டுப்பெண்டிர்முடிநாறும் பாரில்... .. *
அறநாட்டுப்பெண்டிரடி... .. *

என-ஒருவிசற்பும்.

சுரையாமழவம்மிமிதப்பவரையனைய..... *
யானைக்குந்தீதுமுயற்குநிலையென்ப..... *
கானகநாடன்சனை *

என-இருவிசற்பும்:

முல்லைமுறுவலித்துக்காட்டினமெல்லவே *
சேயிதழ்க்காந்தடுப்பின்போயினார் *
திண்டேர்வரவுகாக்குங்கார்..... *

எனப்-பல்விசற்பும் - இன்னிசைச்சிந்தியல்வெண்பாவும் =
வந்தமைகாண்க. *

(உக)

இருகுறள்சவலையொருவிசற்பாகும் *

(இதன்பொருள்.)

இருகுறள் - ... இரண்டுகுறள்வெண்பாவாகவருவது *
சவலை... .. சவலைவெண்பாவாகும் *
ஒருவிசற்பாகும்-ஒருவிசற்பின்முடியும்..... *

(உதாரணம்.)

அட்டாலும்பாந்சுவையிற்சுன்றாதளவல்ல... *
நட்டாலுநண்பல்லாரிநண்பல்லர்க் *

கெட்டாலுமேன்மக்கண்மேன்மக்களேசங்கு*
கீட்டாலும்வெண்மைதரும்*

எனச்-சவலைவெண்பா வந்தமைகாண்க.

(ஈய)

ஈற்றடி முச்சீராகமுன்னெய்திய*
வெண்பாவெலாமுடிபேற்குநேர்நாணிரா...*
மலர்புளிமாப்பிறப்பாகுந்தேமாக்.....*
காசாமெல்மனார்கற்றுணர்ந்தோரோ*

(இதன்பொருள்.)

முன்னெய்திய	...	முன்னொய்திப்போந்த*
வெண்பாவெலாம்	வெண்பாக்களெல்லாம்*
ஈற்றடி	இறுதியடியொன்றும்*
முச்சீராகமுடிபேற்கும்		மூன்றுசீராகமுடியும்*
நேர்	நேரசையிறின் ...*
நாள்	நாளாகும்*
நிரா		நிராயசையிறின்*
மலர்	மலராகும்*
புளிமா		புளிமாவிறின்... ..*
பிறப்பாம்		பிறப்பாகும்*
தேமா		தேமாவிறின்*
காசாம்		காசாகும் - - *

கற்றுணர்ந்தோரோ யென்று சிறப்பித்தமையானே தேமா- புளி
மாவிறின் குற்றியலுகரவாய்பாட்டான்முடியும்.

(உதாரணம்.)

பாலொடுதேன்கலந்தற்றேபனிமொழி *
வாலெயிறுறியநீர். *

என-விறுதியடிமுச்சீரும் - நீர் - என - நாளும்,

கற்றதலையப்பயனென்கொல்வாலறிவ *
என்றொடொழாஅனெனின். *

எனின் என-மலரும்.

அநரமுதலவெழுத்தெல்லாடாதி
பகவன்முதற்றே யுலகு.

*
*

உலகு-என - பிறப்பும்.

காணிற்சுவளைகவிழ்ந்துநிலனேக்கு
மாணிகழகண்ணைவ்வேமென்று.

*
*

என்று-என-காசம்-வந்தமைகாண்க.

(ருக)

என்னை

நேரிசையின்னிகைபோல நடந்தடிமுன்றின் வந்தால்,
நேரிசையின்னிகைச்சிந்தியலாகுநிகரில்வெள்ளைக் *
கோரசைச்சீருமொளிசேர்ப்பிறப்புமொண்காசமிற்ற,
சீருடைச்சிந்தியேமுடிவாமென்றுதேறுகவே. *

என்றாராகலின்.

ஒழுதியவோசையினுத்தடியிரண்டாய் *
விழுமியபொருளதுவெண்ணெசந்துறையே*

(இதன்பொருள்)

ஒழுதியவோசையின்	ஒழுதியவோசையின்	*
ஒத்து	தம்முள்ளவொத்து	*
அடியிரண்டாய்	இரண்டடியாக	*
விழுமியபொருளது	விழுமியபொருளையுடையது	*
வெண்ணெசந்துறை	குறள்வெண்ணெசந்துறையாகும்	*

(உதாரணம்.)

கொன்றையேய்ந்த செல்வனடியினை *
யென்றுமேத்தித்தொழுவோமியாமே. *

என-குறள்வெண்ணெசந்துறைவந்தமைகாண்க.

(ருஉ)

இரண்டடியாகவந்தீற்றடிசுறைநவுஞ் *
செந்துறைச்செய்யுளிற்சிறைதவுஞ்சந்தழி *
குறளுந்தாழிசைக்குறளெனப்படுமே.....*

(இதன்பொருள்.)

இரண்டடியாகவந்து அடியிரண்டாகவந்து*
 ஈற்றடிசுறைநவும் - ... இறுதியடிசுறைந்துவருவனவும்*
 செந்துறைச்செய்யுளில் செந்துறைவெண்பாவில்*
 சிதைவும் சிதைந்துவருவனவும்*
 சந்தழிகுறளும் - குறள்வெண்பாவிற்சிதைந்துவருவனவும்*
 தாழிசைக்குறள் குறட்டாழிசையாகும்*

(உதாரணம்.)

நண்ணுவார்வினைநையநாடொறுநற்றவர்க்கரசாயனானநற்
 கண்ணினானடியையடைவார்கள்கற்றவரே - *

என - இரண்டடியாகவீற்றடிசுறைந்தும்.

பிண்டியினிழற்பெருமான்பிடர்த்தலை *

மண்டிலந்தோன்றுமால்வாழியன்றாய் *

என - செந்துறைச்சிதைவும்.

வண்டார்பூங்கோதைவரிவளைக்கைகத்திருநுதலாள் ... *

பண்டையளல்லள்படி *

என - குறள்வெண்பாவிற்சிதைவும்.

குறட்டாழிசைவந்தமைகாண்க.

(ருரு)

என்னை.

அந்தமில்பரதமளவிரண்டொத்துமுடியின்வெள்ளைச் ... *

செந்துறையாகுந்திருவேயதன்பெயர்சீர்பலவா ... *

யந்தஞ்சுறைநவுஞ்செந்துறைப்பாடடினிழிபுமங்கேழ் ... *

சந்தஞ்சிதைந்தகுறளங்குறளினத்தாழிசையே *

என்றாகலின்.

அளவடிசிந்தடியாயடியடிதோறுந் *

தனிமொழி யொடுவருவதுவெளிவிருத்த ... *

மாசுமென்மரைறிந்திசினோ *

இதன்பொருள்.

அளவடியாய்...	நாங்கடியானும்	✽
சிந்தடியாய்	சிந்தடியானும்	✽
அடியடிதோறும்	அடிகடோறும் ✽	
தனிமொழியொடு	தனிச்சொல்லோடு	✽
வருவது	வருவது... .. ✽	
வெளிவிருத்தமாகும்-	வெளிவிருத்தமாகும் ...	✽

(உதாரணம்)

ஆவாவென்றேயஞ்சினராழ்ந்தார் - ரொருசாரார்... .. ✽
 கூகுவென்றேகூவிளிகொண்டா - ரொருசாரார் ✽
 மாமாவென்றேமாய்ந்தனர் நீந்தா - ரொருசாரார் ✽
 ஏகீர்நாகீரென்செய்துமென்றா - ரொருசாரார் ✽

என - நாங்கடியானும்.

தொண்டல்முழங்கினவாற்கோபம்பரந்தனவா லென்செய்கோ
 யால்வண்டுவரிபாடவார்தளவம்பூத்தனவாலென்செய்கோயான்
 ளண்டிசையுந் தோகையிருந்தகவியெங்கினவா லென்செய்கோ
 [யால்.

என-மூன்றடியானும்வெளிவிருத்தம்வந்தமைகாண்க.

(நச)

அடியொருமூன்றும்வந்தந்தடிசிந்தாய்..... ✽
 விடினதுவெள்ளொத்தாழிசையாகும் ✽

(இதன்பொருள்.)

அடியொருமூன்றும்வந்து மூன்றடியாகவந்து ✽
 அந்தடிசிந்தாய்விடின... .. ஈற்றடிமுச்சீரான்முடிவது ✽
 வெள்ளொத்தாழிசையாகும்...வெள்ளொத்தாழிசையாகும்

(உதாரணம்)

நண்பிதென்றுதீயசொல்லார் ✽
 முன்புநின்றமுனிவுசெய்யா ✽
 நன்புவேண்டிபவர் ✽

என-மூன்றடியானும்.

(நடு)

அடுக்கிவருவது மதனியல்பாகும் *

(இதன்பொருள்.)

அடுக்கிவருவதும்-ஒருபொருண்மேன்முன்றடுக்கிவருவதும்
அதனியல்பாகும்-வெள்ளொத்தாழிசையாகும்..... *

(உதாரணம்.)

அன்றாயறங்கொனலங்கிளர்சேட்சென்னி ... *
ஒன்றாருடைபுறம்போலநலங்கவர்ந்து..... *
துன்றான்றுறந்துவிடல்..... *

ஏடியறங்கொனலங்கிளர்சேட்சென்னி..... *
கூடாருடைபுறம்போலநலங்கவர்ந்து *
நீடான்றுறந்துவிடல். *

பாவாயறங்கொனலங்கிளர்சேட்சென்னி ...*
மேவாருடைபுறம்போலநலங்கவர்ந்து.....*
காவான்றுறந்துவிடல்..... *

என-ஒருபொருண்மேன்முன்றடுக்கியுள்-வெள்ளொத்தாழி
சைவந்தமைகாண்க.

(நள)

முன்றடிமுதலாவேழடி காறும்வந் ... *

தீற்றடிசிற்கிலசீர்தபநிற்பினும் ... *

வேற்றொலிவி ரவினும்வெண்டிறையாகும் *

(இதன்பொருள்.)

முன்றடிமுதலா...	முன்றடிமுதலாக	...	*
ஏழடி காறும்வந்து	ஏழடியிறுதியாகப்போந்து	...	*
தீற்றடி	இறுதியடி	...	*
சிற்கிலசீர்	சிலசிலசீர்	...	*
தபநிற்பினும்	குறைந்துநிற்பினும்		*
வேற்றொலிவி ரவினும்	வேறொசைகலப்பினும்		*
வெண்டிறையாகும்	வெண்டிறையாகும்		*

(உதாரணம்.)

தாளாளரல்லாதார்தாம்பலராய்க்காலென்ஞமென்ஞ ...*
 யாளிகையக்கண்டஞ்சியானையதன்கோடிசண்டும் *
 ஸீவிபோற்சாய்த்துவிடும்பிலிற்றியாங்கே *

என-மூன்றடியாயிற்றடியுரைந்தும்.

முழங்குதிகாக்கொற்கைவேந்தன்முழுதுலகுமேவல்செய
 முறைசெய்கோமான்,வழங்குதிறல்வாண்மாறன் மாச்செழியன்
 றுக்கரியவைவேல்பாடிச்,கலங்கிநின்றொலாங்கருதலாகாவணம்
 இலங்குவாளிரண்டினாலிருகைவீசிப்பெயர்ந்... ..*
 தலங்கன் மாலையவிழ்ந்தாடவாடுமிவள் ... *
 பொலங்கொள்பூந்தடங்கட்கேபுரிந்துநின்றொலாம்
 விலங்கியுள்ளந்தபவிளிந்துவேறாபவே *

என - ஏழடியாய்வேற்றொலிவிரவியும்
 வெண்டுறைவந்தமைகாண்க-பிறவும்வந்துழிக்காண்க.

(௩௭)

என்னை

மூன்றடியானுமுடிந்தடிதோறுமுடிவிடத்துத்*
 தான்றணிச்சொற்பெறுந்தண்டாவிருத்தம் வெண்டாழிசையே *
 மூன்றடியாய்வெள்ளைபோன்றிறுமூன்றிழிபேடியர்பா... ..*
 யான்றடிதான்சிலவந்தங்குறைந்திறும்வெண்டுறையே.....*

என்றாகலின்.

ஆசிரியப்பா நாற்சீரடியாயும்-இயற்சீரும் பிறசீருங்கல
 ந்தும் கருவிளங்கனி கூவிளங்கனியெண்ணும் இருசீருங்கலவாம
 லும் தன்றனையும் பிறதனையுமயங்கியும் மூன்றுமுதலிய பலவடி
 களால்வருவது.

அந்தவடியினயலடிசிந்தடி... ..*
 வந்தனநேரிசையாசிரியம்மே... ..*
 இச்சூத்திரமென்னுதலிற்றேவெனின்.

நேரிசையாசிரியப்பாவும்-இணைக்குறளாசிரியப்பாவும்-நிலை
 மண்டில வாசிரியப்பாவும் - அடியறிமண்டில வாசிரியப்பாவும்-

ஆசிரியத்தாழ்சையும் - ஆசிரியத்துறையும் - ஆசிரியவிருத்தமு
முணர்ச்சுதவான்றொடங்கி - நேரிசையாசிரியப்பாவாமாறுணர்ச்
சுதனுதலிற்று.

(இதன்பொருள்)

அந்தவடியினயலடி... ஈற்றுக்கயலடி... *
சிந்தடிவந்தன... முச்சீரால் வருவது... *
நேரிசையாசிரியம்... நேரிசையாசிரியப்பாவாகும்*

(உதாரணம்)

பொற்றாதுபொதிந்தசிற்சபைபொலியப் *
பச்சிளங்கொடியொடுபடரும். *
செக்கர்வார்சடைக்கற்பகத்தருவே *

என-நேரிசையாசிரியப்பாவந்தமைகாண்க.

(௩௮)

ஆதியுமந்தமுமளவடியாகிக் *
குறளடிசிந்தடியென்றாகிரண்டு *
மிடைவரலிணைக்குறளாசிரியம்மே ... *

(இதன்பொருள்.)

ஆதியும்	முதலடியும்	*
அந்தமும்	ஈற்றடியும்	*
அளவடியாகி	நாற்சீரடியாகி	*
குறளடி	இருசீரடியும்	*
சிந்தடி	முச்சீரடியும்	*
என்றாகிரண்டும்-	ஆகியவிரண்டடியும்	*
இடைவரல்	நடுவேவருவது	*
இணைக்குறளாசிரியம்-இணைக்குறளாசிரியப்பாவாகும் *		

(உதாரணம்.)

தண்ணெண்கடுக்கைகண்ணீர்கலுழ்தர *
வெண்மதிக் - ... கண்ணிசூடுங் *
கண்ணுதல் ... கடவுள் *
புண்ணியப் ... பொதுவிலாடும் *
பங்குட ... விறைநக்சு கூர் *

விண்மிசைபோகியவீடுபெறந்பொருட்டே*

என - இணைக்குறளாசிரியப்பாவந்தமைகாண்க.

(ருக)

எல்லாவடியுமொத்திநீநிலைமண்டில*

வகவலென்மரைநிந்திசினோ... ..*

(இதன்பொருள்.)

எல்லாவடியுமொத்திநின் - அடியெல்லாமொத்துவருவது*
நிலைமண்டிலவகவல் - நிலைமண்டிலவாசிரியப்பாவாகும்*

(உதாரணம்.)

வேரல்வேலிவேர்க்கோட்பலவின் *

சாரடைசெவ்வியையாகும்தி *

யாரஃதநிந்திசினோசாரந் ... *

சிறுகோட்டுப்பெரும்பழந்தூங்கியாங்கிவ...*

ளாயிர்தவச்சிறுதுகாமமொபெரிதே*

என-நிலைமண்டிலவாசிரியப்பாவந்தமைகாண்க.

(சய)

எல்லாவடியுமொத்திடைகடைமுதலா... ..*

உச்சரிப்பினுமோசையுமதன்பொருளு ... *

மழியாதுவரலடிமநிமண்டிலமே*

(இதன்பொருள்.)

எல்லாவடியுமொத்து-அடிசுளெல்லாமொத்து...*

இடை ... இடைநிலையடியும்*

கடை ... கடைநிலையடியும்*

முதலா முதலிலையடியாக்கி ...*

உச்சரிப்பினும் ... உச்சரித்தாலும்*

ஓசையும் ... சந்தவின்பமும் ... *

அதன்பொருளும் அதனதுபொருளும்...*

அழியாதுவரல் - தொடர்வருவது ... *

அடிமநிமண்டிலம்அடிமநிமண்டிலவாசிரியப்பாவாகும்

(உதாரணம்.)

தீர்த்தமென்பதுசிவகங்கையே*
 ஏத்தருந்தலமெழிற்புலியூரோ*
 மூர்த்தியம்பலக்கூத்தனதுருவே*

என - அடிமறிமண்டிலவாசிரியப்பாவந்தமைகாண்க.

(சக)

ஏயகவன்முடிபிற்கியல்பாகும்*
 ஆ ஈ ஐ ஓ ஆயுமாகும்*

(இதன்பொருள்.)

அகவல் ... ஆசிரியப்பா... ..*
 ஏ ... ஏகாரமிறுதியாக*
 முடிபிற்கு முடிவதே*
 இயல்பாகும் சுபாவமாகும்... ..*
 ஆ ஈ ஐ ஓ ஆய் இவ்வைந்தும்*
 ஆகும் ஆகும்*

உ-ம்-வந்துழிக்காண்க.

என்னை.

கடையயற்பாதமுச்சீர்வரினேரிசைகாமருசீ*
 ரிடைபலகுன்றினிணைக்குறளெல்லாவடியுமொத்து*
 நடைபெறுமாயினிலைமண்டிலநடுவாசியந்தத்... ..*
 தடைதருபாதத்தகவலடிமறிமண்டிலமே*

என்றாகலின்.

(சஉ)

மூன்றடியொத்துமூன்றடுக்கியுந்தனிமை*
 யாகியும்வரினகவற்றாழிசையே*

(இதன்பொருள்.)

மூன்றடியொத்து - மூன்றடியாகவெல்லாவடியுமொத்து
 மூன்றடுக்கியும் ... ஒருபொருண்மேன்மூன்றடுக்கிவருவ
 [னவும்.]

தனிமைபாடியும்வரின் ... மூன்றடியொத்துத்தனித்து
[வருவனவும்,
அகவற்றாழிசை ... ஆசிரியத் தாழிசையாகும்*]

(உதாரணம்.)

சிறம்பலத்துநடிக்குஞ்சிவபெருமான்.....*
சுற்றைச்சடைக்குமுடிக்குஞ்சுடர்த்திங்கள்...*
மற்றப்புனன்மங்கைவாணுதலையொக்குமால்*

பேரம்பலத்துநடிக்குஞ்சிவபெருமான் ... *
வாரீசெஞ்சடைக்குமுடிக்குஞ்சுடர்த்திங்கள் *
நீர்மங்கைகொங்கைக்குநித்திலக்கச்சொக்குமால்

பொன்னம்பலத்துநடிக்குஞ்சிவபெருமான் *
மின்னுஞ்சடைக்குமுடிக்குஞ்சுடர்த்திங்கள் *
அன்னகைசெங்கைக்கணிவளையுமொக்குமால் *

என- ஒருபொருண்மேன்மூன்றடுக்கியும்.

சத்தமுமாகியசத்தத்தாற்பெறு *
மத்தமுமாகலின்னந்தன்கண்களே *
யுத்தமனைந்தெழுத்துருவங்காண்பன ... *

எனத்தனித்தும் - ஆசிரியத்தாழிசைவந்தமைகாண்க.

(சாந)

அளவடியாய்நிறயலடிசுறைநவு *
மீற்றயலடிசுறைந்திடைமடக்காக *
வருநவுமிடையிடைசுறைந்துவருநவு ... *
மகவற்றுறையெனவறையப்படுமே *

(இதன்பொருள்.)

அளவடியாய் ... நான்கடியாய் *
ஈற்றயலடிசுறைநவும் - ஈற்றுக்கயலடிசுறைந்துவருவனவும்
ஈற்றயலடிசுறைந்து - ஈற்றுக்கயலடிசுறைந்து *
இடைமடக்காகவருநவும் இடைமடக்காகவருவனவும் ... *
இடையிடைசுறைந்துவருநவும்- இடையிடைசுறைந்துவருவ
[னவும்.

அகவற்றுறை ஆசிரியத்துறையாகும் *

(உதாரணம்.)

நாகம்பொதிசடைமேனாண்மதியும்வாண்மதிபோனங்கைகங்குல்
மேகஞ்செய்கூந்தன்மிலைச்சுந்தலைக்கலனும்விளங்குந் தோற்றம்
ஆகம்பகுந்தளித்தவந்நாளிலம்பலத்தான் ... *
மாகம்பதியுமதியும்பகுந்தளித்தவண்ணம்போலும் ... *

என - ஈற்றயலடிசுறைந்தும்.

மாயிருநாலத்தாமன் னுயிர்க்கண்களிப்பமன்றுளாடும் *
நாயகன் கண்டங்கறத்தன்றேபொன்னுலகைநல்கிற்றம்மா
நாயகன்கண்டங்கறதேலந்நாட்டமரர் ... *
சேயிழைமாதருக்குச்செங்கைகளுங்கொங்கைகளுஞ் சிவக்கு
[ம்போலும்

என - ஈற்றயலடிசுறைந்திடையடங்கியும்.

உண்டாங்கெனி னுமிலதென்றறிஞர்கள்பொய்யெனப்புக
லவு மெய்யெனப்பெயர் பெற - றுன்னமுனமின்னமெனவுளதா
ய்மாய்வதுநிலையிலயாக்கை ... *

கண்டாங்கிகழுங்கிழமுதிர்மையச்சுதைவளிபித்தென மெ
ய்தரும்வித்திற் - கடலிற்றிரையெனவுடலிற்றிரையொடுகலியாநி
ன்றனநலியுநோயகள்... *
... .. *

புண்டாங்கயின் முக்குடுமிப்படையொடுமெயிறலைத்தழ
ல் விழித்துயிருணக்கனல்சேர் - புகையாமெனநிழலாமெனத்
திரியாநின்றது கொலைசெய்கூற்றம்... *
... .. *

விண்டாங்ககலுபுமெய்ப்பொருடுணியோர் மின்பொலி
பொன்புனைமன்றிலெம்முயிராம் - விமலன்சுஞ்சிதகமலங்கும்
பிடவேண்டுவவேண்டார்விண்மிசையுலகே ... *
... .. *

என - இடையிடையுடைசுறைந்தும் ஆசிரியத்திறைவந்தமைகாண்க.

(சச)

கழிநெடிலடிநாண்கொத்திறினகவல் ... *
விருத்தமென்மனார்மெய்யுணர்ந்தோரோ ... *

(இதன்பொருள்.)

கழிநெடிலடிநான்கு - கழிநெடிலடிநான்காய்... *
 ஒத்திறின் ... தம்மிலளவொத்துவருவது ...*
 அகவல்விருத்தம் - ஆசிரியவிருத்தமாகும் ... *

(உதாரணம்.)

கனமளித்தபைங்காவில் வெண்டரளமும் பவளமுங்கமுனைப்*
 புனமளித்தபூங்கொன்றைபொன்சொரிதரப் புண்ணியமலர் தில்
 வனமளித்ததேயெனிணுமோரானந்தமாக்கடறினாத்தாடும் [லை.
 அனமளித்தவேழ்பொழிற்சுமோர்பலமென்பதம்பொனம்பலந்
 தானே. *

என - ஆசிரியவிருத்தம்வந்தமைக்காண்க.

பிறவும்வந்துழிக்காண்க.

(சடு)

என்னை

தருக்கியறழிசைமூன்றடியொப்பனநான்கடியா ... *
 யெருத்தடிநந்துமிடைமடக்காயுமிடையிடையே.....*
 ஈருக்கடியாயுந்துறையாங்குறைவிற்றெல்லீரகவல்*
 விருத்தங்கழிநெடிலடினான்கொத்திறுவதுமெல்லியலே. ...*

என்றாகலின்.

கலிப்பா.

நேர்ந்றியற்சீரும்-நிராநடுவாகியவஞ்சியுரிச் ... *
 சீரும்வாராது-நிராமுதலாகியவெண்பாவுரிச் ...*
 சீர்மிக்கு-நேரடித்தாய்-கலித்தனையும்-*
 அயற்றனையும்விரவிவருவது.*

தரவேதாழிசைதனிச்சொற்கரிதக*

மெனுநான்குறுப்பினதொத்தாழிசைக்கலி...*

இச்சூத்திரமென்னுதலிற்றேவெனின்.

நேரிசையொத்தாழிசைக்கலிப்பாவும் - அம்போதரங்கவொத்
 தாழிசைக்கலிப்பாவும் - வண்ணகவொத்தாழிசைக்கலிப்பாவும்-

வெண்கலிப்பாவும் தரவுகொச்சகக்கலிப்பாவும்- தரவிண்க்கொச்ச
 சகக்கலிப்பாவும் சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாவும் பஃறாழிசை
 க்கொச்சகக்கலிப்பாவும்- மயங்கிசைக்கொச்சகக்கலிப்பாவும் க
 லித்தாழிசையும்- கலித்துறையும்- கலிவிருத்தமு முணர் த்துவான்
 ரொடங்கிநேரிசையொத்தாழிசைக்கலிப்பாவாமாறுணறு.....*

இதன்பொருள்.

தரவு ... ஒருதரவும்*

தாழிசை ... மூன்றுதாழிசையும் ... *

தனிச்சொல் தனிச்சொல்லும்... ..*

சுரிதகம் ... சுரிதகமும்*

எனும் ... என்றுகூறப்பட்ட... ..*

நான்குறுப்பினது-நான்கவயவங்கையுடையது* [கும்.
 ஒத்தாழிசைக்கலி- நேரிசையொத்தாழிசைக்கலிப்பாவா

(உதாரணம்.)

வானெடுங்கண்பனிகூரவண்ணம்வேறய்த்திரிந்து ... *

தோனெடுந்தகைதுறந்துதுன்பங் கூர்பசப்பினவாய்ப் *

பூனெடுங்குமுலைகண்டும்பொருட்பிரிதல்வலிப்பவோ .

இது-தரவு.

சூருடையகடுங்கடங்கட்சொலற்கரியவென்பவாற்*

பீருடையநலந்தொலையப்பிரிவாரோபெரியவாரோ.....*

சேணுடையகடுங்கடங்கட்சொலற்கரியவென்பவாற்*

சூணுடையநலந்தொலையநடப்பாரோநல்லவாரோ.....*

சிலம்படைந்தவெங்கானஞ்சிரிலவேயென்பவாற்*

புலம்படைந்தநலந்தொலையப்போவாரோபொருளிலாரோ *

இவை-மூன்றுந் தாழிசை.

எனவாங்கு.

இது-தனிச்சொல்.

அருளெனுமிலராய்ப்பொருள்வயிற்பிரிவோர் *

பன்னெடுங்காலமும்வாழியர்... ..*

பொன்னெடுந்தேரொடுந்தானையிற்பொலிந்தே.*

இது-சுரிதகம். (சசு)

என - நேரிசையொத்தாழிசைக்கலிப்பா வந்தமைகாண்க.

தனிச்சொற்றுழிசைதனக்கிடையம்போ ... *
 தரங்கமுறமரினம்போதரங்க ... *
 வொத்தாழிசைக்கலியாமுணர்தரினே ... *

(இதன்பொருள்.)

தனிச்சொல்... தனிச்சொல் லுக்கும் ... *
 தாழிசைதனக்கு தாழிசைக்கும் ... *
 இடை நடுவிலே ... *
 அம்போதரங்கமுற அம்போதரங்கமடைந்து ... *

வரின் - தரவு-தாழிசை - அம்போதரங்கம்-தனிச்சொல்-
 சரிதம் - ஆகியவைந்துறப்போடும்வருவது.

அம்போதரங்கவொத்தாழிசைக்கலியாம் - அம்போதரங்க
 வொத்தாழிசைக்கலிப்பாவாகும் ... *

உதாரணம்.

கெடலருமாமுனிவர்கிளர்ந்துடன்றொழுதேத்தக் *
 கடல்கெழுகணைசுடரிந்கலந்தொளிரும்வாலுளைய *
 அழலவீர்சுழல்செங்கணரிமாவாய்மலைந்தானைத்... *
 தாரொடுமுடிபிதிரத்தமனியப்பொடிபொங்க ... *
 வார்புணலிழிகுருதியகலிடமுடனைப்பக் ... *
 கூருகிரான்மார்பிடந்தகொலைமலிதடக்கையோய்...*

இது-தரவு.

முரசுதிர்வியன்மதுரைமுழுவதுந்தலைபணிப்பப் ... *
 புரைதொடித்திரடிண்டோட்போர்மலைந்தமறமல்ல ... *
 ரடியொடுமுடியிறுப்புண்டயர்ந்தவர்நிலஞ்சோரப் ... *
 பொடியெழுவெங்களைத்துப்புடைத்ததுநின்புகழாமோ *

கலியொலிவியனாலகங்கலந்துடனனிநடுங்க... *
 வலியியலவிராழிமாறெதிர்ந்தமருட்சோர்வு ... *
 மாணாதாருடம்பொடுமறம்பிதிரவெகூர்கலங்கிச் ... *
 சேனையரிருவிசும்பிற்செகுத்ததுநின்சினமாமோ..... *

படுமணியின்னிரைகள்பரந்துடனிரிந்தோடக் ... *
 கடுமுரணெதிர்மலைந்தகாொலியெழிலேறு ... *

வெரினெடுமருப்பொசியவீழ்ந்துதிறம்வேறாக ... *

எறுமலிபெருந்தொழுவினிற்றுத்ததுன்னிகலாமோ ... *

இவை-மூன்றுந்தாழிசை.

இலங்கொளிமரசதமெழின்மிசுவியன் கடல் ... *

வலம்புரித்தடக்கைகமா அனின்னிற்ம் ... *

விரியிணர்க்கோங்கமும்வெந்தெரிபசும்பொனும் *

பொருகளிற் றட்டோய்புகாயுநின்னுடை ... *

இது-பேரொண்.

கண்கவர்கதிர்முடி கனலுஞ்சென்னியைத் ... *

தண்கடருறுபகைதவிர்த்தவாழியை ... *

யொலியியலுவணமோங்கியகொடியினை ... *

வலிமிசுசகடமாற்றியவடியினை ... *

இது-அளவெண்.

போரவுணர்க்கடந்தோய்நீ ... *

புணர்மருதம்பிளந்தோய்நீ ... *

நீர்கலமளந்தோய்நீ ... *

திழறிகமும்படையோய்நீ ... *

இது-இடையெண்.

ஊழிநீ - யுலகுநீ - யுருவுநீ - யருவுநீ ... *

யாழிநீ - யருளுநீ - யறமுநீ - மறமுநீ ... *

இது- சிற்றெண் - அம்போதரங்கம்.

எனவாங்கு.

இது-தனிச்சொல்.

அடுதிறலொருவநிற்பரவுதுமெக்கோன் ... *

றெடுகழற்கொழும்பூட்பகட்டெழின்மார்பிற் ... *

கயலொடுகலந்தசிலையுடைக்கொடுவரிப் - ... *

புயலுறழ்தடக்கைப்போர்வேலச்சுதன் ... *

றேன்றுமுதிர்கடலுலக ... *

மொன்றுபுரிதிகிரியுருட்டுவோனெனவே. ... *

இது - சுரிதகம்.

என-அம்போதரங்கவொத்தாழிசைக்கலிப்பாவந்தமைகாண்க.

என்னை.

தரவொன்றுதாழிசைமுன்றுதனிச்சொற்சுரிதகமா ... *
 நிரலொன்றினேரிசையொத்தாழிசைக்கலிநீர்த்திரைபோன்... *
 மரபொன்றினேரடிமுச்சீர்குறண்டுவேமடுப்பி ... *
 னரவொன்றுமல்குலதம்போதரங்கவொத்தாழிசையே ... *

என்றாராகலின்.

அறைந்தவயவத்தோடராகமுமுறல்... *
 வண்ணகமெனப்பெயர்வைக்கப்படுமே ... *

இதன்பொருள்.

அறைந்த ... மேற்கூறிப்போந்த
 அவயவத்தோடு... ஐந்தவயவத்தோடு,
 அராகமுமுறல் ... அராகவுறுப்புங்கூடி

தரவு-தாழிசை-அராகம்-அம்போதரங்கம்-தனிச்சொல் -
 சுரிதகமெனும். ஆறுறுப்போடும்வருவது.

வண்ணகம்-வண்ணகவொத்தாழிசைக்கலிப்பாவாகும்.

உதாரணம்.

விளங்குமணிப்பசும்பொன்னின்விசித்தமைத்துக்கதிர்கான்று *
 துளங்குமணிக்கனைகழற்காற்றுறுமலர்நறும்பைந்தார் *
 பருஉத்தடக்கைமதவானைப்பணையெருத்தின்மிசைத்தோன்றுங்
 குருஉக்கொண்டமணிப்பூனைய்குறையிரந்துமுந்நாட்கண் *
 மாயாதவனப்பினையாய்மகிழ்வாரீக்குமல்லாரீக்குந் ... *
 தாயாகித்தலையளிக்குந்தண்டிறையூர்கேள் ... *

இது-தரவு.

காட்சியாற்கலப்பெய்தியெத்திறத்துங்கதிர்ப்பாடி *
 மாட்சியார்க்கறியாதமாபொத்தாய்சரவினாற் ... *
 பிணிரலம்பெரிசெய்திப்பெருந்தடந்தோள்வனப்பழிய *
 வணிரலந்தனியெவந்தருளுவதுமருளாமோ *

இது - இடையெண்.

உட்கொண்டகைத்தொருபா லுலகநிந்தவலத்தொருபால்... *
 கட்கொண்டறுளித்தொருபால் கழிவெய்தும்படிற்றொருபால் *
 பரிவுறுஉந்தகைத்தொருபால்படிவுறுஉம்பசப்பொருபால், *
 இரவுறுஉந்துயரொருபாலினிவந்தவெளிற்றொருபான் ... *
 மெலிவுறுஉந்தகையொருபால்விளர்ப்புவந்தடைந்தொருபால்.*
 பொலிவுசென்றசன்றொருபால்பொறைவந்துகூர்ந்தொருபால்*
 காசலிந்தகிர்ப்பொருபால்கட்படாத்துயரொருபால்*
 ஏதில்சென்றணைந்தொருபாலியணைந்செறிவொருபால்.....*

இது-சிற்பெறண்-அம்போதரங்கம்.

எனவாங்கு.

தனிச்சொல்.

இன்னதிவ்வழக்கமித்திறமிவணல ... *
 மென்னவுமுன்னாட்டுன்னாபாங்கு ... *
 கலந்தவணிலைமையாயினுநலந்தக ... *
 கிளையொடுகழீஇயதழையவிழ்க்கோதையைச்.
 கற்பொடுகாணியம்பாமே ... *
 பொற்பொடுபொலிகநும்புணர்ச்சிதானே *

சாரிதகம்.

வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா வந்தமைகாண்க.

(சா)

கலித்தளைதட்டுக்கலியொலிதழுவியும் ... *
 வெண்டளைதட்டுவெள்ளொலிதழுவியும் ... *
 வருவதுவெண்கலியாம்வழுத்திடினே ... *

இதன்பொருள்.

கலித்தளைதட்டு ... கலித்தளைவிரவி ... *
 கலியொலிதழுவியும் கலியொசையைத்தழுவியும் *
 வெண்டளைதட்டு ... வெண்டளைவிரவி ... *
 வெள்ளொலிதழுவியும்-வெள்ளொசையைவிரவியும்*
 வருவது ... வருவது ... *
 வெண்கலியாம் ... வெண்கலிப்பாவாகும் ... *

உதாரணம்.

வாளார்ந்தமழைத்தடங்கண்வனமுலைமேல்வம்பனுங்கக், *
 கோளார்ந்தபூணுகங்குழைபுரளக்கோட்டெருத்தின் *
 மாலைதாழ்கூந்தலார்வரன்முறையான்வந்தேத்தச் *
 சோலைதாழ்பிண்டிச்சீழ்ச்சூழ்ந்தவர்தஞ்சொன்முறையான் ... *
 மனையறமுந்துறவறமுமண்ணவர்க்கும்விண்ணவர்க்கும் ... *
 வினையறுக்கும்வகைதெரிந்துவீடொடுகட்டிவையுரைத்த ... *
 தொன்மைசால்கழிசுணத்தேந்துறவரசைத்தொழுதேத்த ... *
 நன்மைசால்வீடெய்துமா *
 *
 *

என - வெண்கலிப்பாவந்தமைகாண்க.

(சக)

என்னை.

அசையடிமுன்னரராகம்வந்தெல்லாவுறுப்புமுண்டேல்... .. *
 வசையறுவண்ணகவொத்தாழிசைக்கலிவான்றளேதட் *
 டிசைதனதாகியும்வெண்பாவியைந்துமின்பரன்மொழியாய். *
 விசையறுசிந்தடியாலிறுமாய்விடினவெண்கலியே... .. *

என்றராகலின்.

தரவேதரவினைதாழிசைசிலபல *
 மரபேயியன்றமயங்கியும்வருவது *
 கொச்சகக்கலியெனக்கூறப்படுமே *

இதன்பொருள்.

தரவு ... ஒருதரவும் *
 தரவினை ... இருதரவும் *
 தாழிசைசில ... சிஃறாழிசையும் *
 தாழிசைபல ... பஃறாழிசையும் *
 மரபேயியன்றும் இம்முறையேவருவதும் *
 மயங்கியும்வருவது-மயங்கிவருவதும் *
 கொச்சகக்கலி - கொச்சகக்கலியாகும் *

இவற்றுள்,

தரவொன்றுவருவது - தரவுக்கொச்சகக்கலிப்பாவெனவும் ... *
 தரவிரண்டுவருவது - தரவினைக்கொச்சகக்கலிப்பாவெனவும் *

சிலதாழிசைவருவது-சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாவெனவும்
 பலதாழிசைவருவது-பஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாவெனவும்
 மயங்கிவருவது-மயங்கிசைக்கொச்சகக்கலிப்பாவெனவும்பெயர்
 [பெறும்.

(உதாரணம்.)

செவ்வப்போர்க்கதக்கண்ணன்செயிர்த்தெறிந்தசினவாளி ... *
 முல்லைத்தார்மறமன்னர்முடித்தலையமுருங்கிப்போ ... *
 யெல்லைநீர்வியன்கொண்முவிடைநுழையுமதியம்போன் ... *
 மல்லலோங்கெழில்யானை மருமம்பாய்ந்தொளித்ததே ... *

எனத்-தரவுகொச்சகக்கலிப்பாவும்.

வடிவுடைநெடுமுடிவானவர்க்கும்வெலற்கரிய ... *
 கடிபடுநறுப்பைந்தார்தாவலர்க்குங்காவலனும்... *
 கொடிபடுமணிமாடக்கூடலார்கோமானே ... *

தரவு.

எனவாங்கு.

தனிச்சொல்.

துணைவளைத்தொளிவண்மெலியத் தொன்னலந்தொடர்ப்புண்டா
 கிணைமலர்த்தாரருளுமேலிதுவிதற்கோர்கைம்மாறென் [ங்
 றுணைமலர்த்தார்தடங்கண்ணார் துணையாகக்கருதாரோ ... *

தரவு.

அதனால்,

தனிச்சொல்.

செவ்வாய்ப்பேதையிவடிறத் ... *
 தெவ்வாறுக்கொலிஃதெண்ணியவாறே ... *

எனத்-தரவினைக்கொச்சகக்கலிப்பாவும்.

பருஉத்தடக்கைமதவானைப்பணையெருத்தில் மிசைத்தோன்றிச் *
 குருஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க்குடைமன்னர்புடைகுழப் *
 படைப்பரிமாவ்றேரினெடும்பரந்துலவுமறுகினைடைக் ... *
 கொடித்தானையிடைப்பொலிந்தாங்கூடலார்கோமானே. ... *

இது-தரவு.

ஆங்கொருசார்.

உச்சியார்க்கிறைறவனாயுலகமெல்லாங்காத்தளிக்கும்... .. *

பச்சையார்மணிப்பைம்பூட்டிபுரந்தரனாப்பாவித்தார்... ..*

வச்சிரங்காணாதகாரணத்தான்மயங்கினனோ... ..*

ஆங்கொருசார்.

அக்காலமணிநிராகாத்தருவராயாற்பனிதவிர்த்து... ..*

வக்கிரனைவடிவழித்தமாயவனாப்பாவித்தார்... ..*

சக்கரங்காணாதகாரணத்தாற்சமந்தத்தனனோ... ..*

ஆங்கொருசார்.

மால்கொண்டபகைதணிப்பான்மாத்தடிந்நுமயங்காச்செங்... ..*

கோல்கொண்டசேவலங்கொடியவனாப்பாவித்தார்... ..*

வேல்கொண்டதுன்மையால்விம்மிதராய்தின்றனனோ... ..*

இவை-மூன்றுந்தாழிசை.

அஃதான்று.

இது-தனிச்சொல்.

கொடித்தேரண்ணல்கொற்கைக்கோமா... ..*

னின்புகழொருவன்செம்பூட்சேள... ..*

யென்றுநனியறிந்தனர்பலனோதானு... ..*

மைவருளொருவனென்றநியலாகா... ..*

மைவராயானைமடங்காவென்றி... ..*

மன்னவன்வாழியென்றேத்தத்... ..*

தென்னவன்வாழிதிருவொடும்பொலிந்தே... ..*

எனச்-சிஃறழிசைக்கொச்சகக்கலிப்பாவும்.

தண்மதியேர்முகத்தானைத்தனியிடத்துநனிகண்டாங்... ..*

குண்மதியுமுடைநிறையமுடன்றளரமுந்நாட்கட்... ..*

கண்மதியொப்பிவையின்றிக்காரிகையைநிறைகவர்ந்து... ..*

பெண்மதியின்மகிழ்ந்தநின்பேரருளும்பிநிதாமோ... ..*

இது-நரவு.

இளநலமிவள்வாடவி நும்பொருட்குப்பிரிவாயேல்*

தளநலமுக்கைவெண்பற்றா ிக்குழற் றளர்வாளோ*

தகைநலமிவள்வாடத்தரும்பொருட்குப்பிரிவாயேல்*

வகைநலமிவள்வாடி வருந்தியில்லிருப்பாளோ*

அணிநலமிவள்வாடவரும்பொருட்குப்பிரிவாயேல்-*

மணிநலமகிழ்மேனிமாசொடுமடிவாளோ*

நாம்பிரியேமினியென்று நறு நுகலைப்பிரிவாயேல்*

ஓம்பிரியோமெனவுரைத்தவுயர் மொழியும்பழுதாமோ*

குன்றளித்ததிரடோளாய்கொய்புனத்திந்கூடியநாள்*

அன்றளித்தவருண்மொழிபாலருளுவதுமருளாமோ*

சிலபகலுமுடியக்காந்சிவம்பொலிச்சிறடிபரவிப்*

பலபகலுந்தலையளித்தபனிமொழியும்பழுதாமோ... ..*

இவையாறும் - தாழிசை.

எனவாங்கு.

தனிச்சொல்.

அரும்பெறலிவளி னுந்தரும்பொருளதனி னும் ... *

பெரும்பெறலரியனவெறுக்கையுமற்றே *

யதனால்விழுமியதறிமதிவாழி *

கெழுமியகாதலிற்றரும்பொருள்சிறிதே *

சுரிதகம்.

என-பஹுழிசைக்கொச்சகக்கலிப்பாவும்.

மணிகளர்நெடுமுடிமாயவ னுந்தம்மு னும்போன்*

றணிகளர்நெடுங்கடலுங்கான லுந்தோன்று மால் *

நுரைநிவந்தவையன்னநொய்ப்பைறயசிறையன்ன. ... *

மிரைநபந்திரைகூருமேமஞ்சார் னுறையகேள்*

மலைவெனமழையெனமஞ்செனத்திரைபொங்கிந்*

கனலெனக்காற்றெறனக்கடி துவந்திசைப்பினும்*

விழுமியோர்வெகுளிபோல்வேலாழியிறக்கலா ... *
தெழுமுந்நீர்பரந்தொழுகுமேமஞ்சார் துறைவசேள் ... *

இவை யிரண்டும் - தரவு.

கொடிபுரையுநுழைநுசப்பிற்குழைக்கமர்ந்த திருமுதத்தோள் *
தொடிநெகிழ்ந்ததோள்கண்டுந் துறவலனையென்றியால்*
கண்கவருமணிப்பைம்பூட்கயில்கவையசிறுபுறத்தோள்*
தெண்பனிநீருகக்கண்டுந் தெரியலனையென்றியால்*
நீர்பூத்தநிராயிதழக்கணின்றொசிந்தபுருவத்தோள்*
பீர்பூத்த நுதல்கண்டும்பிரியலனையென்றியால் *
கணைவரலாற்றிருகணைபோற்கைந் தில்லா துண்ணெகிழ்ந்து. ...*
நினையுமெண்ணிலைகண்டுந் தங்கலனையென்றியால் *
வீழ்சுடரினைய்யேபோல்விழுமநோய்பொறுக்கல்லாத்*
தாழுமெண்ணிலைகண்டுந் தாங்கலனையென்றியால்*
கலங்கவிழ்ந்தநாயகன்போற்களை துணைபிறிதின்றிப் *
புலம்புமெண்ணிலைகண்டும்தோலனையென்றியால் *

இவை - தாழிகை.

அதனால்,

தனிச்சொல்.

அடும்பயிலிறும்பினெடும்பனைமிசைதொறுங் ... *
கொடும்புறமடலிடையொடுங்கினகுருகு ... *
செறிசருசெருவிடையறிதொழிலினையவர் ... *
நெறிசருபுரவியின்மறிதருந்தியில் *
அரசடைநிறாபடைவிரைசெறிமுரசென ... *
நுணாவருதொயொடுகரைபொருகடல்*
அலங்கொளியவிர்சுடரிலங்கொளிமலர் தொறும் ...*
கலந்தெறிகாலொடுபுலம்பினபொழில் *

இது - அராகம்.

விடாதுஅதுகலுமுமென்வெள்வனையுந்தவிர்ப்பாய்மன் ... *
கெடாஅதுபொருகுமென்கெண்மைபுநிறுப்பாயோ *

ஒல்லாது கழலுமென்னெளிவளையுஞ்செறிப்பாய்மன்*

நில்லாதுபெருகுமென்னெஞ்சமுநிறுப்பாயோ*

மறவாதவன்பினேன்மனநிற்குமாறுராயாய்*

அறவாததமருடையேன்றுயர்நீருமாறுராயாய்*

காதலார்மார்பின்றிக்காமக்குமருந்துராயா*

யேதிலார்தலைசாயயானுய்யுமாறுராயாய்*

இணைபிரிந்தார்மார்பின்றியின்பக்குமருந்துராயாய்*

துணைபிரிந்ததமருடையேன்றுயர்நீருமாறுராயாய்*

இவை - தாழிசை.

எனவாங்கு.

தனிச்சொல்.

பகைபோன்றதுதுறைபரிவாயினகுறி*

நகையிழந்ததுமுகநனிநாணிற்றுளம்*

தகையிழந்தனதொள்தலைசிறந்ததுதுயர்*

புகைபரந்ததுமெய்புரையாயிறெறன்னுயிர் *

இது - அம்போதரங்கம்

அதனால்

தனிச்சொல்.

இணையதுநினையாவணையதுபொழுதா*

னினையலவாழிதொழிதொலையாப்*

பனியொடுகழிகவுண்கண்*

என்னொடுகழிகவித்துண்ணியநோயே*

இது - சரிதகம்.

மயங்கிசைக்கொச்சகக்கலிப்பாவும் வந்தமை காண்க

(ரு)

எண்ணை

தரவேதரவிணைதாழிசைதாமுஞ்சிலபலவாய்*

மரபேயியன்றுமயங்கியும்வந்தனவாங்கமைத்தோ*

எரவேரல்கலக்குலம்பேர்நெடுங்கண்வம்பேறுகொங்கைகக்... *
 குரவேகமழ்குழலாய்கொண்டவான் பெயர் கொச்சகமே.... *

என்றாகலின்.

இரண்டடிமுதற்பலவடிவந்தீற்றடி ... *
 மிக்கேனையவடியொன்றியொன்றானும் ... *
 வருவதுகலித்தாழிசையாகும்மே *

இதன்பொருள்.

இரண்டடிமுதல் ... இரண்டடிமுதலாக ... *
 பலவடிவந்து ... பலவடியாகவந்து ... *
 ஈற்றடியிக்கு இறுதியடியிக்குந்து ... *
 ஏனையவடி ... மற்றையவடிகள் *
 ஒன்றியொன்றானும் ஒன்றியுமொன்றானும் ... *
 வருவது ... வருவது *
 கலித்தாழிசையாகும் கலித்தாழிசையாகும். ... *

உதாரணம்.

வாள்வரிவேங்கைவழங்குஞ்சிறுநெறியெங்... *
 கேள்வரும்பொதினெழால்வாழிவெண்டிங்காள்.
 கேள்வரும்பொதினெழாலாய்க்குறலியனோ *
 நீள்வரிநாகத்தெயிறேவாழிவெண்டிங்காள் ... *
 எனக்கலித்தாழிசைவந்தமைகாண்க.

(ருக)

அடுக்கிவருதலேயதன்சிறப்பாகும்.

இதன்பொருள்.

அடுக்கிவருதல்- ஒருபொருண்மேன்மூன்றடுக்கிவருவதும்.
 அதன்சிறப்பாகும் - அத்தாழிசையின்சிறப்பாகும், ... *

உதாரணம்.

சொய்தினைக்காத் துங்குழவியடுக்கத்தெம்... .. *
 பொய்தற்சிறுகுடிவாரனீயையநலம்வேண்டின் ... *
 ஆய்தினைக்காத் துமருவியடுக்கத்தெம் *
 மாசில்சிறுகுடிவாரனீயையநலம்வேண்டின் *
 மென்றினைக்காத் துமிசுபூங்கமழ்சோலைக் *
 குன்றச்சிறுகுடிவாரனீயையநலம்வேண்டின் ... *

என-ஒருபொருண்மேன்மூன்றடுக்கி கலித்தாழிசை
 வந்தமைகாண்க. (ருஉ)

நெடிலடி நான்காய் நிகழ்வ துகலித்துறை *

(இதன்பொருள்.)

நெடிலடி ஐஞ்சீரடி *
 நான்காய் நிகழ்வ து நான்காகவருவ து *
 கலித்துறை கலித்துறையாகும்.

உதாரணம்.

அன்னங் கண்படு தண்பணை நிடத நாடளிக்கும் *
 மன்னர்மன்னவன்மண்டமர் க்கடந்தவொள்வேலின் *
 மின்னியாங்கவன் முரசென விண்ணிடை யதிர்ந்து *
 பொன்னங்குன்றின்மேலவன் கொடைபோண்மெனப்பொழிந்த.
 எனக்கலித்துறைவந்தமைகாண்க.

(ரு)

அளவடி நான்காய்வரல்கலிவிருத்த *
 மாகுமென்மரூரறிந்திசினோ *

இதன்பொருள்.

அளவடி நாற்சீரடி *
 நான்காய்வரல் நான்காகவருவ து *
 கலிவிருத்தமாகும் கலிவிருத்தமாகும் *

உதாரணம்,

நீறணிந்தகடவுணிறத்தவா *
 னாறணிந்து சென்றார்களிமேய்ந்தகிற *
 சேறணிந்தமுலைத்திருமங்கைதன் *
 வீறணிந்தவன்மேனியின்மீண்டவே *

என - கலிவிருத்தம்வந்தமைகாண்க.

(ருச)

என்னை.

அடிவரையின்நி யளவொத்துமந்தடி நீண்டிசைப்பிற் *
 கடிதலில்லாக்கலித்தாழிசையாகுங்கலித்துறையே. *
 நெடிலடி நான்காய் நிகழ்வ து நெடியூரி ரண்டாய் *
 விடின துவாகும்விருத்தந்திருத்தகுமெல்லியலே *

என்றாகலின்.

வஞ்சிப்பா.

பெரும்பாலுந்தன்றையுஞ்சிறுபான்மைபிறதனையுந்தழுவி யிருசீரடியாலேனு முச்சீரடியாலேனு மூன்றுமுதலியபலவடிசைக்கொண்டுதனிச்சொற்பெற்று அகவற்சுரிதகத்தான்முடியும் *
 ஆய்ந்ததனிச்சொலினகவலினிறுவது ... *
 வஞ்சிப்பாவெனவழுத்தப்படுமே ... *

இச்சூத்திரமென்னுதலிற்றோவெனின்.

குறளடிவஞ்சிப்பாவும் - சிந்தடிவஞ்சிப்பாவும் - வஞ்சித்தாழிசையும் - வஞ்சித்துறையும் - வஞ்சிவிருத்தமுமுணர்த்துவான்றொடங்கி - வஞ்சிப்பாவிற்சீராமாறுணர்த்துதனுதலிற்று...

இதன்பொருள்.

ஆய்ந்த - ஆராய்ந்த *
 தனிச்சொலின் தனிச்சொற்பெற்று ... *
 அகவலினிறுவது ஆசிரியச்சுரிதகத்தால் வருவது.
 வஞ்சிப்பா வஞ்சிப்பாவாகும் *

உதாரணம்.

பூந்தாமரைப் போதலமரத் - - - *
 தேம்புனலிடை மீன்றிரிதரும் ... *
 வளவயலிடைக் களவயினமகிழ் *
 வினைக்கம்பலை மனைச்சிலம்பவு *
 மனைச்சிலம்பிய மணமுரசொலி *
 வயற்கம்பலைக் கயலார்ப்பவு *

நாளு.

மகிழுமகிழ்தூஉங்கூரன் *
 புகழ்தலாளுப்பெருவண்மையனே *

எனக்குறளடிவஞ்சிப்பாவும்.

கொடிவாலனகுருநிறத்தனகுறுந்தாளான ... *
 வடிவாளெயிற்றழவுளையனவள்ளுகிரன ... *

புணையெருத்தினிணையரிமானையேறித் ... *
 துணையில்லாத்துறவுநெறிக்கிறைவனாகி ... *
 யெயினடுவணினிதிருந்தெல்லோர்க்கும் ... *
 பயில்படுவினைபத்திமையிற்செப்பினேன் ... *

புணையெனத்

திருவுறுதிருந்தடிதிரைசொதாழ ... *
 விரிவுறுநாற்கதிவீடுநனியெளிதே ... *
 எனச்சிந்தடிவஞ்சிப்பாவும்வந்தமைகாண்க.

(௫௫)

இருசீரடிநான்மையினொருபொருண்மே ... *
 லொருமூன்றடுக்கிநின்றொழுகுதல்வஞ்சித் ... *
 தாழிசையாந்தனிவரிற்றுறையெனலே ... *

இதன்பொருள்.

இருசீரடிநான்மையின் = இருசீரடிநான்காக ... *
 ஒருபொருண்மேல் = ஒருபொருளின்மேல் ... *
 ஒருமூன்றடுக்கி = மூன்றடுக்கி ... *
 நின்றொழுகுதல் = நின்றவருவது ... *
 வஞ்சித்தாழிசையாம் = வஞ்சித்தாழிசையாகும் ... *
 தனிவரில் = இருசீரடிநான்காகத் தனித்துவரில்
 துறை = வஞ்சித்துறைபாகும் ... *

உதாரணம்.

மடப்பிடியைமதவேழந் ... *
 தடக்கையான்வெயின்மறைக்கும் ... *
 இடைச்சுரமிறந்தாரீக்கே ... *
 நடக்குமென்மனனேகாண் ... *
 பேடையயிரும்போத்துத் ... *
 தோகையான்வெயின்மறைக்கும் ... *
 காடகமிறந்தாரீக்கே ... *
 யோடுமென்மனனேகாண் ... *

இரும்பிடிபைமதவேழம் ... *

பெருங்கையான்வெயின்மறைக்கும் ... *

அருஞ்சுரமிறந்தார்க்கே ... *

விரும்புமென்மனைகாண் ... *

எனவஞ்சித்தாழிசையும்.

மைசிறந்தன மணிவரை.....*

கைசிறந்தன காந்தளும்.....*

பொய்சிறந்தனர் காதலர்.....*

மெய்சிறந்திலர் விளங்கிழாய்... ..*

என-வஞ்சித்துறையும்வந்தமைகாண்க.

(௬௬)

சிந்தடிநான்மையிற் செல்லுதல்வஞ்சி... ..*

விருத்தமென்மனார் மெய்யுணர்ந்தோரோ... ..*

இதன்பொருள்.

சிந்தடிநான்மையில்.....முச்சீரடிநான்காக *

செல்லுதல்.....வருவது.....*

வஞ்சிவிருத்தம்... ..வஞ்சிவிருத்தமாகும்.

உதாரணம்.

சோலையார்ந்தசுரத்திடைக்கீ... ..*

காலையார்கழலார்ப்பவு... ..*

மாலையார்பன் வருமாயினே... ..*

நீலவுண்கணிவள்வாழுமே... ..*

என-வஞ்சிவிருத்தம்வந்தமைகாண்க.

(௬௭)

என்னை.

குறளடிநான்கினமுன்றொருதாழிசைகோதில்வஞ்சித் ... *

துறையொருவாது தனிவருமாய்விடிந்சிந்தடிநான் ... *

கறைதருகாலையமுதேவிருத்தந்தனிச்சொல்வந்து ... *

மறைதலில்வாரத்தினாலிறும்வஞ்சிவஞ்சிக்கொடியே ... *

என்றாகலின்.

(௬௮)

ஆதியில்வெண்பா வகவலிறுதி... .. *
 யாய்வருவதுமருட்பாவாகும்மே... .. *

இதன்பொருள்.

ஆதியில்வெண்பா - முதலில்வெண்பாவும் *
 அகவலிறுதி இறுதியிலாசிரியப்பாவும்... .. *
 ஆய்வருவது... .. அகவருவது... .. *
 மருட்பாவாகும்... .. மருட்பாவாகும்... .. *

உதாரணம்.

தென்றலிடைபோழ்த் துதேனார் நறுமுல்லை *
 முன்றின் முகைவிரியுமுத்தநீர் தீதண்கோனூர்க் *
 குன்றமர்ந்தகொல்லேற்றுனிந்புறங்கர்ப்ப *
 வென்றுந்தீரா நண்பிற்றேவர்... .. * .. *

சீர்சால்செவ்வொடுபொலிமதிசிறந்தே.

(௫௮)

என்னை.

பண்பார்புற நிலைபாங்குடைக்கைக்கிளைவாயுறைவாழ்த்... .. *
 தொண்பாச்செவியறிவென்றிப் பொருண்மிசையூனமில்லா. *
 வெண்பா முதல்வந்தகவல்பிள்ளைகவிளையுமென்றால். *
 வண்பாண்மொழிமடவாய்மருட்பாவெனும்வையகமே... .. *

என்றராகலின்.

செய்யுளியன்முற்றும்.





உ

மூன்றாவது

ஒழிபியல்.

தனையுஞ்சீருந்தபவரிற்சூறுகிய..... *
இ உ ஐ யு மிசைபெற வென்ப..... *

இவ்வியலென்ன பெயர்த்தோவெனின்,

உறுப்பியலுள்ளும்- செய்யுளியலுள்ளும்-சொல்லாதொழிந்தவைகளையுணர்த்தினமையால் ஒழிபியலென்னும்பெயர்த்து இவ்வியலுள் இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், ஒருசாரொழுத்துகட்கெய்தியதோரிலக்கணமுணர்த்துதனுதலிற்று..... *

இதன்பொருள்.

- தனையும் - சீரும் ... தனையும்-சீரும் ... *
- தபவரின்... .. கெடவரின் *
- சூறுகிய-இ..... சூற்றியலுகரமும் *
- சூறுகிய-உ..... சூற்றியலுகரமும் *
- சூறுகிய-ஐ..... ஐ காரக்குறுக்கமும் *
- இசைபெறா..... அலகுதாரியம்பெறா. *

உதாரணம்.

- சிறுநன்றியின்றிவர்க்கியாஞ்செய்தக்காணைப் ... *
- பெறுநன்றிபின்னும்பெரிதன் - நுறுநன்றி *
- தானவாய்ச்செய்வதுந்தர்மமன்றென்பவே... .. *
- வானவாமுள்ளத்தவர்..... *

இதனுள்-இன்றிவர்க்கியாம்-என்புழி.

சூற்றியலுகரமும்.

- கொன்றுகொடுநீடுகுருதிபாயவும் *
- சென்றுகொடுநீடுசெழுமலைபொருவன *
- வென்றுகொடுநீடுவிநல்வேழம் *
- என்றுமூடுநீடுபிடியுளபோலும்... .. *

மெய்யும்,

பல் லுக்குத்தோற்றபனிமுல்லைபங்கிளிகள் ... *
 சொல்லுக்குத்தோற்றின்னந்தோன்றினவா-னெல்லுக்கு *
 நூறோலுநூறென்பாணுடைங்கிடைக்குமென்முலைக்கு *
 மாறோலுமாலன்றளந்தமண்.... * * * * *

இதனுள் - நூறோலுநூறென்பாள் - என்புழி.

உயிரும் அலகு காரியம்பெறாமெகாண்க.

(உ)

என்னை.

சீருந்தனையுஞ்சிதையிற்சிறிய இஉஅளபோ ... *
 டாரும்நிவரலகுபெறாமெகையகாரநவே ... *
 லோருக்குநிலியலொற்றளபாய்விடினோரலதாம் *
 வாரும்வடமுந்திகமுமுதிழ்முலைவாணுதவே ... *

என்றாகலின்.

விட்டிசைத்தல்லாவிடத்திற்றனிக்குறி ... *
 நேரசையாகாவாநிசழ்த்திடினே ... *

இச்சுத்திரமென்னுதலிற்றோவெனின்.

ஒருசாரசைகட்கெய்தியதோரிலக்கணம் உணர்ந்துதனுதலிற்று.

இதன்பொருள்.

விட்டிசைத்தல்லாவிடத்து ... விட்டிசையாதவழி ... *
 தனிக்குறில் ... தனிக்குற்றெழுத்து ... *
 நேரசையாகாவாம் ... நேரசையாகாவாம் ... *

உதாரணம்.

உண்ணுனொளிநிறுனேங்குபுகழ்செய்யான் ... *
 றுன்னருங்கேளீர் துயர்கனையான்-கொன்னே... *
 வழங்கான்பொருள் காத்திருப்பானேல் அ ஆ ... *
 விழந்தானென்றெண்ணப்படும்... * * * *

இதனுள் - அ ஆ விழந்தான் - என்புழி.

விட்டிசைத்து நேரசையாயினவாறுகாண்க.

(ஈ)

நெடி-லளபாய்வரி நேர் நேராங்குறி..... *
 லொடுநெடி-லிணைந்தளபாய்வரினிகாநே..... *
 ராகுமென்மஞ்சரிந்திசிலேனோ..... *

இதன்பொருள்.

நெடி-லளபாய்வரின் நெட்டெழுத்தளபெடுத்துவரின்... *
 நேர்நேர்ஆம்... .. நேரசையும் நேரசையுமாகும் ... *
 குறிலொடுநெடி-லிணைந்து- குறிலொடுநெடி-லிணைந்து *
 அளபாய்வரின்... .. அளபாகவரின் *
 நிகாநேராகும்... .. நிகாயசையும்நேரசையுமாகும் ... *

உதாணம்.

ஏள்சிகைதயவழாஅலெழாஅநின்... .. *
 சேயரிசிந்தியகண் *

இதனுள் - ஏள்சிகைதய - என்புழி.

நெடி-லளபெடுத்துநேரசையும்-நேரசையும் வழாஅலெ
 ழாஅநின் - என்புழி- குறிலொடுநெடி-லிணைந்தளபெடுத்து- நிகா
 யசையும்-நேரசையும்-ஆயினவாறுகாண்க. *

(ச)

என்னை.

விட்டிசைத்தல்லான்முதற்கட்டனிக்ஞறினேரசையென் *
 ளெட்டப்பதாத்தற்குண்ணுதாரணமோசைகுன்றா ... *
 நெட்டளபாய்விடினேர்நேர் நிகாயொடுநேரசையா ... *
 மிட்டத்திறுற்குறில்சேரினிலக்கியமேர்சிகைதவே. ... *

என்றாகலின்.

நேர்ந்றியற்சீரிசண்டுங்கலிக்கியல் *
 பிலவாமியம்புங்காலத்தானே *

இச்சூத்திரமென்னுதலிற்றேவெனின்- சீரும்- தளையும்-
 செய்யுளகத்துநிற்பதோர்முறைமையுணர்த்துதனுதலிற்று.

இதன்பொருள்.

நேர்ந்றியற்சீரிசண்டும் - நேரசையிறுகியாகிய-தேமா-புளி
 மா - ஆகிய - ஆசிரியச்சீரிசண்டும் - கலிக்கியல் பிலவாம் - கலிப்
 பாவினுட்புகப்பெறா *

உதாரணம்.

குடைநிலைத்தண்புறவில் - சென்றவாறே-என- தேமா-புளி
மா-ஆகிய - இயற்சீரிரண்டும் வராமைகாண்க... * * *

(௫)

நிராநடுவாகியவஞ்சியுரிச்சீர் ... * * *
அகவலினுங்கலியினுமணுகாவே ... * * *

இதன்பொருள்.

நிராநடுவாகிய.....	}	நிராநடுவாகிய - கருவிளங்களி	
வஞ்சியுரிச்சீர்		கூவிளங்களியாகிய	*
அகவலினும்		வஞ்சிப்பாவிற்சூரியசீரிரண்டும்	*
கலியினும்		ஆசிரியப்பாவினுள்ளும்	*
அணுகா		கலிப்பாவினுள்ளும்	*
		புகப்பெறாவாம்	* * *

உதாரணம்.

நெடுவரைச்சாரற்குறுங்கோட்டுப்பலவின் ... *
விண்டுவார்தீஞ்சுளவீங்குகவுட்கடுவ ... *
ணுண்டுகிலம்பேறியோங்கியவிருங்கழைப் ... *
படிக்கம்பயிற்றுமென்ப ... *
மடியாக்தொலைவிலெண்ணையரமலையே ... *

இதனுள் - கருவிளங்களியும் - கூவிளங்களியும் - செல்வ
ப்போர்க்கதக்கண்ணன் - ஒளித்ததே ... * * *

இதனுள் - கருவிளங்களியும் - கூவிளங்களியும்
வராமைகாண்க,

என்னை.

(௬)

மாஞ்சீர்க்கவியுட்புகாகலிப்பாவின்விளங்களிவந் , ... *
தாஞ்சீரடையாவகவகத்துமல்லாதவெல்லாந் ... *
தாஞ்சீர்மயங்குத்தனையுமென்தெவள்ளைதன்மைகுன்றிப் ... *
போஞ்சீர்க்கனிபுகிற்புல்லாதயற்றனையுங்கொடியே. ... *

என்றாகலின்.

அகவலினியற்சீர்வெள்ளடிவஞ்சி*

யடிவெண்பாவடியாகியமூன்று*

மடையவும்பெறுஉமாரயுங்காலே ... *

இதன்பொருள்.

அகவலின் ... ஆசிரியப்பாவினுள் ... *

இயற்சீர்வெள்ளடி - இயற்சீர்வெண்டனையான்வந்தவெண்
வஞ்சியடி ... வஞ்சியடியும். [பாவடியும்.
வெண்பாவடி ... வெண்சீர்வெண்டனையான் வந்தவெ
ஆகியமூன்றும் ... ஆகியமூன்றடியும். [ண்பாவடியும்.
அடையவும்பெறும். அடையவும்பெறும் ... *

உதாரணம்.

அங்கண்மதியமரவின்வாய்ப்பட்டெனப்... *

பூசல்வாயாப்புலம்புமனைக்கலங்கி*

யேதின்மாக்களுநோவார்தோழி*

என-இயற்சீர்வெண்டனையவெண்பாவடியும்.

கள்ளிவேய்ந்தமுள்ளியம்புறங்காட்டு*

வெள்ளில்போகியவியலுளாங்கண்*

உப்பிலாவலிப்புழுக்கல்கைக்கொண்டு*

பிறர்க்குநோக்காதிழிபிறப்பினே*

னையப்பெற்றுநிலங்கலகை*

விலங்குபலிமிசையும்*

இன்றைவைகல்வரராமுன்னே*

என-வஞ்சியடியும்.

எறும்பியனையுட்குறும்பல்சுனைய*

குறுந்தொடியாஞ்செல்சுரம்*

என - வெண்சீர் வெண்டனையும் வந்தமைகாண்க.

(எ)

வஞ்சியுளகவலிகலியடியும்*

விரவியும்வரப்பெறும்விளம்புங்காலே ... *

இதன்பொருள்.

வஞ்சியுள் ... வஞ்சிப்பாவினுள். ... *
 அகவலடியும் - ஆசிரியவடியும்*
 கலியடியும் - கலியடியும் *
 விரவியும்வரப்பெறும் - விரவியும்வரும்...*

உதாரணம்,

பட்டினத்துப்பாலையென்னும் - வஞ்சிநெடும்பாட்டினுள் ...*
 ஆசிரியவடியும் - கலியடியும்வந்தமைகாண்க-

(அ)

கலியினுள் வெள்ளையுமகவ லுங்கலக்கும் *

இதன்பொருள்.

கலியினுள் - கலிப்பாவினுள் *
 வெள்ளையும் - வெண்பாவடியும் *
 அகவலும் ... ஆசிரியவடியும் *
 கலக்கும் - விரவிவரும்... .. *

உதாரணம்.

காமர்க்கடும்புனலென்னும் - மயங்கிசைக்கொச்சகக்
 கலிப்பாவினுள் - வெண்பாவும் ஆசிரியப்பாவும்
 வந்தமைகாண்க.... .. *

(ஆ)

என்னை.

இயற்றனைவெள்ளடிவஞ்சியின்பாதமகவ லுள்ளான் ... *
 மயக்கப்படாவல்லவஞ்சி மருங்கினெஞ்சாவகவல்... .. *
 கயற்கணல்லாய்கலிப்பாதமு நண்ணுங்கலியினுள்ளான் *
 முயக்கப்படுமுதற்காலிருபாவுமுறைமையினே ... *

என்றாகலின்.

அருகிக்கலியினுமாசிரியத்தினு *
 மைஞ்சீரடிவருதலுயியல்பாகும் *

இச்சூத்திரமென்னுதலிற்றோவெனின்.

[உய]

ஒருசாரடைக்குந் தொடைக்குமெய்தியதோரி லக்கண
முணர் த் துதனுதலிற்று... ..*

இதன்பொருள்.

கலியினும் ... ஒருசார்த்தலிப்பாவி னுள்ளும்.*
ஆசிரியத்தினும் - ஆசிரியப்பாவி னுள்ளும்*
ஐஞ்சீரடி -- ஐஞ்சீரடி*
அருகிவருதலுமியல்பு- அருகிவருதலுஞ்சபாவமாகும்

உதாரணம்.

அணிசீளர்சிறுபொநி யவிர் துத்திமாநாகத்தெருத்தேறித் *
துணியிரும்பனிமுந்நீர் தொட்டுமுந் துமலைத்தனையே... *

இக்கலிப்பாவின் முதலடியும்.

உமணர்ச்சேர் ந்துகழிந்தமருங்கினகன்றலை*
யூர்பாழ் த்தன்னவொ மையம்பெருங்காட் . *
டின்னுவென்றிராயின்.*
இனியவொபெருமதமியேந்ருமனையே*

இவ்வாசிரியத்துள் - முதலடியும் ஐஞ்சீர் வந்தமைகாண்க.

(ய)

கடைகடையிணை கடைக்கூழைபின் னிடைப்புணர் *
வெனவிரணத்தொடைக்கியம்பவும்படுமே*

இதன்பொருள்.

இரணத்தொடைக்கு - முரண்டொடையை ... *
கடை... .. கடைமுரணும் ... *
கடையிணை... .. கடையிணைமுரணும் ...*
கடைக்கூழை... .. கடைக்கூழைமுரணும் ...*
பின்... .. பின்முரணும்*
இடைப்புணர்வு... .. இடைப்புணர்முரணும்...*
என... .. என்று*
இயம்பவும்படும் - கூறவும்படும்*

(ய௧)

அவற்றுள்.

கடைச்சீர்முரண்கடைமுரணாகும்மே.....*

இதன்பொருள்.

அவற்றுள். முற்கூறியவற்றுள்.

கடைச்சீர்முரண்-அடிதோறுமிறுதிச்சீர்முரணத்தொடுப்பது.
கடைமுரணாகும்- கடைமுரணாகும் *

உதாரணம்.

கயன்மலைப்பன்னகண்ணிணைகரிதே.....*
தடமுலைதிவளுந்தனிவடம்வெளிதே.....*
நூலினுண்ணிடைசிறிதே.....*
யாடமைத்தோளிக்கல்குலோபெரிதே.....*

எனக்-கடைமுரண் வந்தமைகாண்க.

(யஉ)

கடையிருசீர்முரண்கடையிணைமுரணே.....*

இதன்பொருள்.

கடையிருசீர்முரண் - கடையிருசீர்முரணத்தொடுப்பது-
கடையிணை முரண் - கடையிணைமுரணாகும்.....*

உதாரணம்.

மீன்றேர்ந்தருந்தியகருங்கால்வெண்குருகு... ..*
தேனார்ஞாழல்விரிசினைகுழுஉம்*
தண்ணந்திறைவன்றவிர்ப்பவந்தவிரான்*
தேனோகாணலங்காண்டும்*
பீனோவண்ணமுஞ்சிறுறுதற்பெரிதே*

எனக்- கடையிணைமுரண்வந்தமைகாண்க.

(யரு)

இரண்டுநாற்குமெய்கத்தொடுப்பது*
பின்முரணுமெனப்பேசப்படுமே*

இதன்பொருள்.

இரண்டும்..... இரண்டாஞ்சீரும்.....*

காண்கும்.....

எய்தத்தொடுப்பது - முரணத்தொடுப்பது... ..*
 பின்முரணம் பில்முரணகும்..... ..*

உதாரணம்.

சாரலோங்கியதடந்தாட்டாழை..... ..*
 கொய்மலர்குவிந்துதண்ணிழல்விரிந்து..... ..*

எனப்-பின்முரண்வந்தமைகாண்க.

(௮௪)

ஆதிச்சீரொழித்தல்லனமுன்று..... ..*
 முரண்கடைக்கழமுரணெனப்படுமே*

இதன்பொருள்.

ஆதிச்சீரொழித்து..... ..முதற்சீர்க்கணினி*
 அல்லனமுன்றும்ஏனையமுன்றுசீரும்*
 முரண்..... ..முரணத்தொடுப்பது... ..*
 கடைக்கழமுரண் கடைக்கழமுரணகும்.

உதாரணம்.

காவியங்கருங்கட்செவ்வாய்ப்பைந்தொடி..... ..*
 பூவிரிசுரிமெல்கந்தலும்.*
 வேய்புரைதோளுடணக்குமாலெமக்கே..... ..*

எனச்-கடைக்கழமுரண் வந்தமைகாண்க.

(௮௫)

இடையிருசீர்முரணிடைப்புணர்முரணே *

இதன்பொருள்.

இடையிருசீர் - நடுவிருசீரும் - - - -*
 முரண் - - - முரணத்தொடுப்பது - - -*
 இடைப்புணர்முரண் - இடைப்புணர்முரணகும் - *

(உதாரணம்.)

போதுவிரிகுறிஞ்சிநெடுந்தண்மால்வரைக் - - - *
 கோதையிற்றாழ்ந்தவோங்கல்வெள்ளருவி - - -*
 காந்தளஞ்செங்குலைப்பசுங்குதாளி. -. -. . - -*

என-இடைப்புணர்முரண் வந்தமைகாண்க.

(௮௬)

என்னை.

அருகிக்கலியோடகவன் மருங்கினைஞ்சீரடியும்... ..*
 வருதற்குறித்தென்பர்வான் றமிழ்நாவலர்மற்றொருசார் ... *
 கருதிற்கடையேகடையிணைபின்கடைகூழையுமென்... ..*
 நிரணத்தொடைக்குமொழிவரிடைப்புணர்வென்பதுவே... ..*

என்ற ராகலின்.

வருக்கெறடிலைம்வந்தாலெதுகையு*
 மோனையுமாமெனமொழிருமுளரோ*

இச்சூத்திரமென்னுதலிற்றோ வெனின்,

ஒருசாரொதுகைக்குமோனைக்கு மெய்தியதோரிலக்கணமுணர்
 த்துதனுதலிற்று.

இதன்பொருள்.

வருக்கம்	...	வருக்கவெழுத்தும்
நெடில்	...	நெட்டெழுத்தும்
இனம்	...	இனவெழுத்தும்
வந்தால்	...	வரினவற்றை
எதுகை	...	வருக்கவெதுகை - நெடிலெதுகை* இனவெதுகை.....*							
மோனை	...		வருக்கமோனை-நெடின்மோனை...* இனமோனையும்.....*						
ஆம்	...	ஆகும்*						

உதாரணம்.

அறத்தாறிதுவெனவேண்டாசிவிகை ... *
 பொறுத்தானேரீர்ந்தானிடை*

என-வருக்கவெதுகையும்,

ஆவாவென்றேயஞ்சினராழ்ந்தாரொருசாரார்.

என-நெடிலெதுகையும்,

தாக்கார்தகவிலொன்பதவரவ*
 ரொச்சந்தாற்காணப்படும்*

என-இனவெதுகையும்,

பகலேபூங்கானற்கிள்ளையோப்பியும்*
 பாசிலைக்குழவியொடுகூதாளம்வினா இப்.....*
 பின்னுப்பிணியவிழ்ந்த நன்னெடுங்கூந்தல்...*
 ழீர்க்பெய்துதேம்படத்திருசிப்*
 புணையோதிசெய்குறிசைஇப்*
 பூந்தார்மார்புனத்துட்டோன்றிப்*
 பெருவரையடுக்கத்தொருவேலேந்திப் ... *
 பேயுமறியாமாவழங்குபெருங்காட்டுப் ... *
 பைங்கணுமுனைப்படுபகைவெரிஇப் ... *
 பொங்குசினந்தனியாப்பூ நுதலொருத்தல்... *
 டோகாதுவழங்குமாரிருண்டுநாள்*
 பெளவத்தன்னபாயிருணீந்திர*
 இப்பொழுதுவருகுவையாயி*
 னற்றார்மார்பதீண்டலெங்குப்பே*

என-வருக்கமோனையும்,

ஆர்கலியுலகத்தாமக்கட்கெல்லாம்*
 ஓதலிற்சிற்றந்தன் றொழுக்கமுடமை*

என-நெடினமோனையும்,

கயலேருண் கண்கலுழநாளும்*
 சுடர்புரைதிரு நுதல்பசலைபாயத்*
 திருந்திழையமைத்தோளரும்படருழப்பப்*
 போகல்வாழியையபூத்த*
 கொழுங்கொடியணிமலர்தயங்கப்*
 பெருந்தண்வாடைவருஉம்பொழுதே*

என-இனமோனையும்வந்தமைகாண்க,

(யௌ).

யரலழவிடையுறினாசெனப்படுமே*

இதன்பொருள்.

யரலழ ... இந்நான்குமெய்களும்... ..*
 இடையுறின் இடையிலவரின்*
 ஆக ... ஆசெதுகையாகும்*

உதாரணம்.

காய்மாண்டதெங்கின்பழம்வீழக்கமுகினெற்றிப் ... *

பூமாண்டதீந்தேன்றெடைகீறிவருக்கைபோழ்த் து*

தேமாங்கனிசிதறிவாழைப்பழங்கள்சிந்தும் *

ஏமாங்கதமென்றிசையாற்றிசைபோயதுண்டே ... *

என-யகரமெய்யும்,

மாக்கொடியானையுமெளவற்பந்தரும் *

கார்க்கொடிமுல்லையுங்கலந்துமல்லிகைப் ... *

பூக்கொடிப்பொதும்பருங்கானஞாழலும்...*

துக்கடி கமழ்த் துதான் றுறக்கமொத்ததே ... *

என-ரகரமெய்யும்,

ஆவேறுருவினவாயினுமாபயந்த... .. *

பால்வேறுருவினவல்லவாம் - பால்போ ... *

லொருகல்மைத்தாகுமறநெறியாபோ *

லுருவுபலகொளலீங்கு. *

என-லகரமெய்யும்,

அந்தரத்துள்ளையகங்கைபுறங்கையா *

மந்தரமேபோலுமனைவாழ்க்கை-யந்தரத்து... .. *

வாழ்கின்றேமென்றமகிழன்மின்வாணாழும் *

போகின்றபூனையேபோன்று *

என-ழகரமெய்யும்-ஆசாகவந்தமைகாண்க.

(102)

எண்ணை.

வருக்கநெடினம்வந்தாலெதுகையுமோனையுமென் ... *

றொருக்கப்பெயரா லுணாக்கப்படுமுயிராசிடையிட்.....*

டிருக்குமொருசாரிரண்டடிமுன்றொமெழுத்துமொன்றி, *

னிரக்குமெதுகையென்ற லுஞ்சிறப்பிலநெரிழையே ... *

என்றாகலின்.

வண்ணகமம்போதரங்கமிரண்டற் *

காறுடிசிறுமைதரவாமேனைய *

கலிக்குமுன்றடியாங்கருதிடினே *

தரவுதாழிசைகட்கடிவரையறையாமாறுணறு.

இதன்பொருள்.

வண்ணகம் - வண்ணகவொத்தாழிசைக்கலிப்பாவும்... ..*
 அம்போதரங்கம்- அம்போதரங்கவொத்தாழிசைக்கலிப்பாவும் *
 இரண்டற்கும் - ஆகியவிரண்டினுக்கும்.*
 ஆறடிசிறுமைதரவு- தரவு-ஆறடிசிறுமையாகும்*
 ஏனையகலிக்கு- இவையொழிந்த - நேரிசையொத்தாழிசைக்கலிப்
 [பாவிற்சும்- மயங்கிசைக்கொச்சகக்கலிப்பாவிற்சும்.
 மூன்றடிதரவு- தரவுமூன்றடிபாகும்... ..*
 உ-ம்.வந்துழிக்காண்க.

(யக)

தாழிசைக்கீரடிசிறுமைநான்கடி... ..*
 பெருமையாம்பேசுங்காலத்தானே*

இதன்பொருள்.

தாழிசைக்கு ... தாழிசைக்கு

(உய)

என்னை.

சுருங்கிற்றுமூன்றடியேனைத்தரவிருமூன்றடியே... ..*
 தரங்கக்கும்வண்ணகக்குந்தரவாவதுதாழிசைப்பா *
 சுருங்கிற்றிரண்டடியோக்கமிரட்டிச்சுரும்பிமிரும்*
 தரங்கக்குழலாய்சுருங்குந்தரவினிற்றாழிசையே... ..*

என்றாகலின்.

அடிமுதனிற்பதுகூறாமற்றது*
 வஞ்சியுளிராமருங்கினும்வருமென்ப*

மேற்கூறிப்போந்த பாக்கட்கெல்லா மெய்தியதோ ரிலக்கண

இதன்பொருள்.

அடிமுதனிற்பது ... அடிமுதற்கணிற்பது ... *
 கூறும் ... கூறும்... ... *
 அது ... அக்கூன்... ... *
 வஞ்சியுள் ... வஞ்சிப்பாவினுள் ... *
 இருமருங்கினும்வரும - முதலினுங்கடையினும் வரும.
 கூனெனினும் ... தனிச்சொல்லெனினுமடையும்.

உதாரணம்.

உதுக்காண். சுரந்தரனாவண்கைச்சுவானமாப்பூதன்... *
 பரந்தரனாப்பல்புகழைப்பாடி - யிரந்தார்மாட். *
 டின்மையகல்வதுபோலவிருணீங்க ... *
 மின்னாமளித்தேர்மழை... *

இவ்வெண்பாவினுள்.

உதுக்காண் - என - அடிமுதலிந்கூன்வந்தமைகாண்க.

அவளோ. கேடில்விழுப்பொருடருமார்பாசிலை... *
 வாடாவள்ளியங்காடிறந்தோளோ ... *
 யானே. தோடாரொல்வளைநெகிழுவோங்கிப் ... *
 பாடமைசேக்கையுட்படர்கூர்ந்திசினே... *

இவ்வாசிரியப்பாவினுள் - அவளோ - யானே - எனக்கூன்
 வந்தமைகாண்க.

உலகினுள். பெருந்தகையாற்பெருந்தகைமைபிறழாவேபிறழினு
 இருந்தகையவிறுவமைமெலரிபோலச்சுடர்விடுமே [ம்
 சிறுதகையாற்சிறுதகைமைசிறப்பெனினும்பிறழ்வின்றி
 யுறுதகைமையுலகினுக்கோரொப்பாசித்தோன்றுவே *

இக்கலிப்பாவினுள் - உலகினுள் - எனக்கூன்வந்தமைகாண்க.

உலகே. முற்கொடுத்தார்பிறகொளவும்... *
 பிற்கொடுத்தார் முற்கொளவும்... *
 முறுதிவழி - யொழுகுமென்ப... *

அதனால்.

நற்றிறநாடுதன்மை.

பற்றறயாவையும்பரிவறத்துறந்தே*

இவ்வஞ்சிப்பாவினுள் - உலகே - எனக்கூன் வந்தமைகாண்க.

மாவழங்கலினமயக்குற்றனவழி*

இவ்வஞ்சியினுதி - வழியெனக்கூன்வந்தமைகாண்க.

(உச)

என்னை.

பொருளோட்டிமுதனிற்பதுகனதுவெப்பொருந்தி *

யிருள்சேர்விலாவஞ்சியுற்றினுநிற்கும்.*

என்றாகலின்.

மாச்சீர்முன்வருநாற்சீரடியே*

நேர்முதனிரைமுதனிரனிறையானே ... *

பதினொழுத்தும்பன்னீரொழுத்து ... *

மியைந்தரையடியாய்நடந்தஃதிரட்டித்*

தொத்துநான்கிறல்சட்டனைக்கலியெனலே...*

(உஉ)

முதற்சீர்நான்கும்வெண்டனைபிழையாக் ... *

கடையொருசீரும்விளங்காயாகி*

நேர்பதினேறநிறைபதினெழென் ... *

ரேதினர்கவித்துறைக்கோரடிக்கெழுத்தே...*

(உங்)

ஈரடியிரண்டு ... மோரடிநான்கு*

முச்சீரொட்டு ... மிருசீரிரட்டியு ... *

மச்சீர்குறையினுமம்போதரங்கம்.

(உச)

அளவடிமுதலாவனைத்தினுநான்கு ... *

முதலாயிரட்டியுமுடுகியனடக்கும் ... *

எட்டுக்கலையாயிடையிட்டெதுகையாக்... .. *
 கலைக்கொருமூன்றுகண்ணியாயெட்டுத் *
 தொங்கலாய்விகற்பந்தொடைநாலாராய்... .. *
 வருவதுவண்ணமாமெனமொழிப *

(உச)

இயற்பெயர்சார்த்தியெழுத்தளபெழினே ... *
 இயற்பாடில்லாவெழுத்தானந்தம் *

(உஎ)

இயற்பெயர்மருங்கின்மங்கலமழியத் *
 தொழிற்சொற்புணர்ப்பினதுசொல்லானந்தம்.

(உஅ)

ஒழிபியன்முற்றும்.

முத்துவீரியம் - மூலமும்உரையும்
 முற்றும்.

